



ශ්‍රී ලංකා කැෂූ සංස්ථාව

இலங்கை மரமந்திரிகை கூட்டத்தாபனம்
SRI LANKA CASHEW CORPORATION

වාර්ෂික වාර්තාව සහ ගිණුම්
வருடாந்த கணக்கும் அறிக்கையம்
ANNUAL REPORT AND ACCOUNTS

2014

1. தவிசாளரது செய்தி 1-27
 - ◆ கூட்டுத்தாபனத்தின் நோக்ககூற்று, பணிககூற்று, இலக்குகள் மற்றும் குறிக்கோள்கள்.
 - ◆ பணிப்பாளிரினதும் சிஷ்ட முகாமைத்துவத்தினரின் சுருக்க முகக்குறிப்பு
2. பணிப்பாளர்களின் செய்தி 28-32
3. கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் அறிக்கை 33-35
4. செயலாற்றுகை அறிக்கை 36-40
5. மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் செயலாற்றுகையை அதிகரிப்பதற்கு இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் அமுல்படுத்தபட வேண்டிய இடைக்கால உபாயங்கள் 41-49
6. கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்கள் 50-65
7. 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (2) ஆம் பிரிவு நியதிகளின் படி நிதியியல் கூற்று மீதான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை 66-81
8. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளின் நடவடிக்கை 82-91
9. முன்னெடுக்கப்படும் 5 ஆண்டு கால நிதியியல் சிறப்பு கூறுகள் 92



இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

2014 ஆம் ஆண்டிற்கு தலைவரின் அறிக்கை

(01). இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தாபிப்பு

1973 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி இடப்பட்டதும் 60/07 எனும் இலக்கத்தை உடைய அதிவிசேட வர்தமானிக்கு அமைவுற 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரச விவசாய கூட்டுத்தாபன சட்டத்தின்கீழ் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டது. கூட்டுத்தாபனமானது அது தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு பொது வியாபார முயற்சியாக செயற்படுகின்றது இலாபத்தை உழைக்கும் அடிப்படையில் வர்த்தக ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடும் அதே வேளையில் கூட்டுத்தாபனமானது பிரதானமாக கைத்தொழிந்துறைக்கு தமது சேவைகளை வழங்குகின்றது.

- **நோக்கு**

உயர் தரமான மரமுந்திரிகைகளை உற்பத்தி செய்வதனூடாக உலகில் மரமுந்திரிகை ஏற்றுமதி செய்யும் தலை சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை ஆக்குதல்.

- **செயற்பணி**

மரமுந்திரிகை பயிர்ச்செய்கை, அதன் உற்பத்தி, செயன்முறை தொழில்நுட்பம், பெறுமான சேர்ப்பு, ஆராய்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பயிர்ச்

செய்கையாளர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களுக்கு தொழில்சார்பியல் வழிகாட்டல்களை வழங்குவதனுடாக நீண்ட காலத்திற்கு வர்த்தக ரீதியில் செயலூட்டல் திறனை உறுதிபடுத்தும் வகையில் மரமுந்திரிகை கைத்தொழிற்சாலை தரத்தினை உயர்த்துதல்.

இலக்குகள்

- மரமுந்திரிகை பயிர்ச்செய்கை பகிர்வதற்கூடாக மரமுந்திரிகை பயிற்சியை மேம்படுத்துதல்.
- மரமுந்திரிகை செயன்முறையில் ஈடுபடும் கைத்தொழிற்சாலைகள் மற்றும் தோட்டத்துறைகளின் உற்பத்தியை மேம்படுத்தல்.
- இலங்கை மரமுந்திரிகைகளுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு வியாபார முத்திரையை உருவாக்குதல்.
- புதிய உற்பத்திகளுக்கு பெறுமானத்தை சேர்த்தலும் அவற்றை விருத்திசெய்தலும்.
- மரமுந்திரிகை ஏற்றுமதியை ஊக்கப்படுத்தல்.
- மரமுந்திரிகை உற்பத்தியில் இலங்கையில் தலைசிறந்ததொரு நாடாக்குதல்.
- இலாபம் உழைப்பதனுடாக சுய தேவையை பூர்த்திசெய்யக்கூடிய ஒரு அரசு நிறுவனமாகுதல்.

குறிக்கோள்கள்

- மரமுந்திரிகை பயிர்ச்செய்தல், செயன்முறையாக்கம் செய்தல் மற்றும் சந்தைப்படுத்தலுடன் மரமுந்திரிகையின் உற்பத்தி, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பில் திட்டங்களை முறைவடிவமாக்கம் செய்தலும் அவற்றின் அமுல்படுத்துகைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கலும்.
- மரமுந்திரிகை பயிர்ச்செய்கை, செயன்முறை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பிலும் மற்றும் அவற்றின் உற்பத்தி செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பிலுமான குறிக்கோள்களை மேம்படுத்தும் வகையில் பரிசோதனைகளையும் ஆராய்ச்சிகளையும் முன்னெடுத்தல்.
- மரமுந்திரிகை பயிர்ச்செய்கை, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்துகை அத்துடன் அவற்றின் உற்பத்தி, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்துகை என்பவை தொடர்பில் தொழில்நுட்பவியல் சந்தைப்படுத்துகை மற்றும் ஏனைய தகவல்களை சேகரித்தல், பரிசோதித்தல் மற்றும் விநியோகித்தலுடன் இந்நடவடிக்கைகளின் அமுல்படுத்துகை தொடர்பில் ஏனையவர்களுடன் தொடர்பிணைப்பை ஏற்படுத்தல்.
- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்தி செயன்முறை ஆலைகளின் இட அமைவு, அவைகளின் விஸ்தீரண மற்றும் தொழில்நுட்பவியல் கட்டளைகளை தீர்மானித்தலும் புதிய ஆலைகளை தாபித்தலும் மற்றும் தேவை ஏற்படும்போது இருக்கின்ற ஆலைகளை செயற்பட செய்தல்.
- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளை கொள்வனவு செய்தல், விநியோகித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல்.

- மரமுந்திரிகை உற்பத்தி, செயன்முறை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பில் ஆளணிகளை பயிற்றுவித்தல்.
- மரமுந்திரிகை பயிர்ச்செய்கை, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்துகை விருத்திக்கு தேவைப்படும் அடிப்படை அமைப்பாண்மைகளை தாபித்தலும் மற்றும் அத்தகைய தாபிப்பிற்கு உதவியாக இருத்தலும்.
- மரமுந்திரிகை உற்பத்தி மற்றும் அவற்றின் விற்பனையை பிரபல்யப்படுத்தக்கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் தற்போது இந்த உற்பத்திக்கு உலக சந்தையில் தற்போது இருக்கும் கேள்வியினை மேம்படுத்தல், உற்பத்திகளின் மேம்படுத்துகை அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கைகளுக்கு நிதியீடு செய்தலும் மற்றும் அத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், துணையாக இருத்தல் மற்றும் அனுசரனை செய்தல்.

(02) இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை -2014

(2.1) 2014.01.01 இலிருந்து 2014.09.19 வரையிலான காலப்பகுதியில் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்.

- | | |
|---|--|
| (i) திரு. சனத் வீரகோன் | - தலைவர் |
| (ii) திரு. எச். எல். குணவர்தன | - பிரதி தலைவர் |
| (iii) திருமதி. எம். டி. அபயகுணவர்தன | - பணிப்பாளர் சபை,
உறுப்பினர் பொது
திறைசேரி பிரதிநிதி |
| (iv) திரு. பி. ஆர்.ஜி.எல்.சி விஜயவரணசூரிய | - பணிப்பாளர் சபை,
உறுப்பினர் |
| (v) திரு. எஸ். ஏ. யூ. சில்வா | - பணிப்பாளர் சபை,
உறுப்பினர் |

(vi) திரு. ஏ. எம். அம்றாஸ் - பணிப்பாளர் சபை,
உறுப்பினர்

(vii) திரு. கே. விதானபதிரன - பணிப்பாளர் சபை,
உறுப்பினர்

(2.2) 2014.11.19 ஆம் திகதியில் உள்ளவாறாக நியமனம் செய்யப்பட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்.

(i) திரு. பி. ஆர். ஜி. எல். சி விஜயவர்க்குரிய - தலைவர்

(ii) திரு. கே. பி. ஜி. சி. சிர குமாரரத்தன - பிரதி தலைவர்

(iii) திருமதி. எம். அந்ராஹ்னடி - பணிப்பாளர் சபை,
உறுப்பினர் பொது
திறைசேரி பிரதிநிதி
(2014.12.05 இலிருந்து)

(iv) திரு. எஸ். ஏ. யூ. சில்வா - பணிப்பாளர் சபை,
உறுப்பினர்

(v) திரு. டி. சி. எஸ். பர்னாந்து - பணிப்பாளர் சபை,
உறுப்பினர்

(vi) திரு. ஆர். எஸ். கஹவல - பணிப்பாளர் சபை,
உறுப்பினர்

(vii) திரு. எஸ். எல். ரணவீர - பணிப்பாளர் சபை,
உறுப்பினர்

2014 ஆம் ஆண்டில் பணிப்பாளர் சபையின் செயலாளர் திரு. வீ. யூ. லியனகே

(2.3)

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ செயற்குழு -2014

- (i) திரு. எஸ். ஏ. யூ. சில்வா - உறுப்பினர், பணிப்பாளர்
சபை செயற்குழு தலைவர்
- (ii) திருமதி. எம். அந்ராஹ்னடி - உறுப்பினர், பணிப்பாளர்
சபை பொது திறைசேரி பிரதிநிதி
செயற்குழு உறுப்பினர்
- (iii) திரு. டி. சி. எஸ். பர்னாந்து - உறுப்பினர், பணிப்பாளர்
சபை செயற்குழு உறுப்பினர்
- (iv) திரு. டி. கே. ஜயகொடிஆராச்சி - செயற்குழு உறுப்பினர் -
பொது முகாமையாளர்
- (v) திரு. பீ. பி. கொடிகார - உதவி பொது
முகாமையாளர் மனித
வளம் மற்றும் நிர்வாகம்,
செயற்குழு உறுப்பினர் (2014.12.05)
- (vi) திரு. எம். டி. எஸ். கே. பிரிஸ் - உதவி பொது
முகாமையாளர் - நிதி
செயற்குழு
- (vii) திரு. வீ. யூ. லியனகே - உதவி பொது
முகாமையாளர் உள்ளக
கணக்காய்வாளர், யற்குழு
செயலாளர்
- (viii) திருமதி. ஏ. பீ. பீ. அத்துகோரல - செயற்குழு
அவதானிப்பாளர் கணக்காய்வு
கண்காணிப்பாளர் கணக்காய்வாளர்
நாயக திணைக்கள பிரதிநிதி

(2.4)

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் சிரேட்ட முகாமைத்துவம்

(i) திரு. டி. கே. ஜயகொடிஆராச்சி - பொது முகாமையாளர்

(2.5)

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ சபை

- (i) திரு. பீ. பி. கொடிகார - உதவி பொது முகாமையாளர்
மனித வளம் மற்றும் நிர்வாகம்
- (ii) திரு. எஸ். எஸ். பி. ரத்நாயக்க - உதவி பொது முகாமையாளர்
-தோட்டத்துறை /பதில் உதவி
பொது முகாமையாளர்
கொள்கை மற்றும் திட்டமிடல்
- (iii) திரு. எம். டி. எஸ். கே. பீரிஸ் - உதவி பொது முகாமையாளர்
-நிதி
- (iv) திரு. ஜி. பி. பி. சுரேந்திரா - உதவி பொது முகாமையாளர்
-விஸ்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி
- (v) திரு. வி. யூ. லியனகே - உதவி பொது
முகாமையாளர் -உள்ளக
கணக்காய்வாளர்
- (vi) திரு. ஆர். எம். பி. ஜயதிஸ்ச - பதில் உதவி பொது
முகாமையாளர் -
சந்தைபடுத்துகை மற்றும்
செயன்முறை

(2.6)

பதிவு செய்யப்பட்ட அலுவலகங்கள்

தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகம்

தலைமை அலுவலகம்

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்,

இல: 1334, பழை கோட்டை வீதி,

ராஜகிரிய.

தொலைபேசி

தலைவர் - 011 2 871 005

பிரதி தலைவர் - 011 2 869 844

பொது முகாமையாளர் - 011 2 876 134

தொலைமடல் - 011 2 867 843

மின்-அஞ்சல் - cashewco@dialogsl.net

வலைதள பீட விலாசம் - www.cashew.lk

பிராந்திய அலுவலகங்கள், தோட்டத்துறை, பயிர் வளர்ப்பு நிலையங்கள் மற்றும் செயன்முறை அலகுகள்.

(2.7)

பிராந்திய அலுவலகங்கள்

உள்ளடக்கப்பட்ட

மாவட்டங்கள்

1. புத்தள பிராந்திய அலுவலகம் - புத்தளம் / குருநாகல்
2. அம்பாந்தோட்டை பிராந்திய அலுவலகம் - அம்பாந்தோட்டை/
இரத்தினபுரி
3. அனுராதபுரம் பிராந்திய அலுவலகம் - அனுராதபுரம்/வவுனியா
/மன்னார்/முல்லைத்தீவு
4. நாவுல பிராந்திய அலுவலகம் - மாத்தளை/
பொலன்நறுவை
5. மொனராகலை பிராந்திய அலுவலகம் - மொனராகலை
6. மஹியங்கன பிராந்திய அலுவலகம் - கண்டி/ பதுளை
7. அம்பாறை பிராந்திய அலுவலகம் - அம்பாறை
8. மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் - மட்டக்களப்பு
9. திருகோணமலை பிராந்திய அலுவலகம் - திருகோணமலை
10. கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் - கிளிநொச்சி/முல்லைத்தீவு
/யாழ்ப்பாணம்

(2.8)

தோட்டத்துறைகள்

மாவட்டங்கள்

1. கமன்டலுவ தோட்டத்துறை - புத்தளம்
2. புத்தளம் ஆச்சிகேவத்த தோட்டத்துறை - புத்தளம்
3. எழுவாங்குளம் தோட்டத்துறை - புத்தளம்
4. ஹார்டி தோட்டத்துறை - மட்டக்களப்பு
5. மாங்கேணி தோட்டத்துறை - மட்டக்களப்பு
6. கொண்டாச்சி தோட்டத்துறை - மன்னார் சிவில் பாதாகாப்பு
திணைக்களத்துடன் \
கூட்டிணைந்து
விருத்திசெய்யப்படுகின்றது
7. பூணரின் தோட்டத்துறை - கிளிநொச்சி
(இராணுவத்தினால்
நடாத்தப்படுகின்றது)
8. மது தோட்டத்துறை - மன்னார்-(பயிர்
புணருத்தாரனம்
எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
9. ஓயம்மதுவ தோட்டத்துறை - அனுராதபுரம்

(2.9)

பயிர் வளர்ப்பு நிலையங்கள்

மாவட்டம்

1. விலாச்சியா பயிர் வளர்ப்பு நிலையம் - அனுராதபுரம்
2. நாளந்தா பயிர் வளர்ப்பு நிலையம் - மாத்தளை
3. மஹா ஓயா பயிர் வளர்ப்பு - அம்பாறை
4. சுதுவதுரார பயிர் வளர்ப்பு நிலையம் - மொனறாகலை

(2.10)

மத்திய பயிர் பண்ணை

உள்ளடக்கப்பட்ட

பரப்பெல்லைகள்

1. மிஹிந்தலை செடி பண்ணை - அனுராதபுரம்
/வவுனியா/மன்னார் /
கிளிநொச்சி /முல்லைத்தீவு

- | | |
|-------------------------------|----------------------------------|
| 2. தம்புள்ள செடி பண்ணை | - மாத்தளை /
பொலநறுவை |
| 3. கமண்டலுவ செடி பண்ணை | - புத்தளம் / குருநாகல் |
| 4. ஹார்டி செடி பண்ணை | - மட்டக்களப்பு /
திருகோணமலை |
| 5. சும்புக்கான செடி பண்ணை | - மொனறாகலை |
| 6. அலுத்தரம் செடி பண்ணை | - பதுளை / கண்டி |
| 7. சந்திரிக்கா வெவ செடி பண்ணை | - அம்பாந்தோட்டை /
இரத்தினபுரி |

(2.11) **மரமுந்திரிகை செயன்முறை நிலையம்** **மாவட்டம்**

- | | |
|-------------------------------|------------|
| 1. நெதகமுவ செயன்முறை நிலையம் | - கம்பஹா |
| 2. புத்தளம் செயன்முறை நிலையம் | - புத்தளம் |

(2.12) **ஆராய்ச்சி அலகுகள்** **மாவட்டம்**

- | | |
|-------------------------------|------------|
| 1. நெதகமுவ செயன்முறை நிலையம் | - கம்பஹா |
| 2. புத்தளம் செயன்முறை நிலையம் | - புத்தளம் |

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிரதான இணை ஆராய்ச்சி

கூட்டிணைவு

வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தோட்டத்துறை முகாமைத்துவ பீடத்தின் கல்விசார் பதவியணியினருடன் இணைந்தே, கூட்டுத்தாபனத்தினால் ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்களாவன முன்னெடுக்கப்படுகின்றன.

(2.13)

கூட்டுத்தாபனத்தின் விற்பனை சாவடிகள்

மாவட்டம்

1. இல. 1334, பழைய கோட்டை வீதி, இராஜகிரிய - கொழும்பு
2. இல. 518, காலி வீதி, கொழும்பு - 03 - கொழும்பு

(2.14)

கூட்டுத்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மரமுந்திரிகை விற்பனை சாவடிகள்

1. ரந்தியா ப்ரூட் அன்ட் நட், பியகல, மக்கொனா
2. சுனிலா க்ரோசரி, இல. 35, புதிய வீதி, அம்பலாங்கொடை.
3. P & J சிட்டி, காமினி மாவத்தை, காலி.
4. பிரெஸ் பாம் சொப், காலி வீதி, ஹிக்கடுவ.
5. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை, நாரஹேன்பிடி.
6. ரஞ்சனாஸ் 7 மாடி, இல. 318, காலி வீதி, கொழும்பு - 04.
7. ஆனந்த புட் சிட்டி, இல. 272, அன்குருவத்தொட வீதி, ஹொரணை.
8. பன்தூர கூப் சிட்டி, வரையறுக்கப்பட்ட பன்தூர மல்ட்டி சர்விஸ் கூட்டுத்தாபனம் சங்கம், ஜனாபிட்ய மாவத்தை, பன்தூர.
9. புதிய அமெரிக்கன் சிக்கன் ஹட், 16, சாரணந்த மாவத்தை, களுத்தரை.
10. சம்பத் பாமசி மற்றும் க்ரோசரி, இல. 39 இ, மாதர வீதி, அகுரஸ்ச.
11. சியம் புட் உற்பத்திகள் இல.499, பிரதான வீதி, கேகாலை
12. வரையறுக்கப்பட்ட யடிநுவர கங்கபலாத பல் சேவை கூட்டுத்தாபனம் - பொல்கஹமுல்ல சந்தி, பேராநெனிய
13. வரையறுக்கப்பட்ட யடிநுவர மடபலாத பல் சேவை கூட்டுத்தாபனம் - அம்பினிமீகம, பிலிமிதலாய.
14. வரையறுக்கப்பட்ட மத்திய மாகாண பல் சேவை கூட்டுத்தாபனம் - எஹலபொல குமாரி ஹாமி மாவத்தை, போகம்பர, கண்டி.
15. வரையறுக்கப்பட்ட பூஜாபிட்ய பல் சேவை கூட்டுத்தாபன சங்கம்.
16. வரையறுக்கப்பட்ட அரிஸ்பதுவ வடக்கு பல் சேவை கூட்டுத்தாபன சங்கம் - மாத்தளை வீதி, அலவதுகொட.

17. வரையறுக்கப்பட்ட குண்டசாலை பல் சேவை கூட்டுத்தாபன சங்கம் – மனிக்ஹின்ன.
18. வரையறுக்கப்பட்ட கண்டி பல் சேவை கூட்டுத்தாபன சங்கம், கோப்சிட்டி, பல்லேகல.

(2.15)

சுற்றுலா பங்களாக்கள்

மாவட்டம்

1. புத்தளம் சுற்றுலா பங்களாக்கள் - புத்தளம்
2. ஹார்டி சுற்றுலா பங்களாக்கள் - மட்டக்களப்பு

(3.0)


கூட்டுத்தாபனத்தின் விருத்தி நடவடிக்கைகள்

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் விருத்தி நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் 05 பிரதான நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துகை செய்கின்றது.

1. விஸ்தரிப்பு மானிய நிகழ்ச்சித்திட்டம்
2. தோட்டத்துறை விருத்தி, புனருத்தாரணம், உற்பத்தி விருத்தி
3. சந்தைப்படுத்தல் மற்றும் செயன்முறை அபிவிருத்தியில் விருத்தி
4. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
5. 'திவி நெகும்' 'தேசத்திற்கு மகுடம்' மற்றும் ஏனைய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்.

(3.1) விஸ்தரிக்கப்பட்ட மானிய நிகழ்ச்சித்திட்டம்

(3.1.1) இலங்கையில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையின் ஆக்கக்கூறுகள்



*D.E.C.U	- 'திவி நெகும்' பொருளாதார பயிர்ச்செய்கை அலகுகள்
E.D.U.C.P.P	- பணம் அரிதாய் உள்ள கருத்திட்டங்களை சார்ந்த குடும்பங்களின் பொருளியல் விருத்தியும் மேம்பாடுகளும்
R.E.D.P	- பிராந்திய பொருளியல் அபிவிருத்தி கருத்திட்டங்கள் - மாத்தளை மாவட்டம்
U.R.R.D	- மலைநாட்டு கிராமிய புணருத்தாரண திணைக்களத்துடன்

(3.1.2) மரமுந்திரிகை பயிர்ச்செய்கை நிலங்களை விஸ்தரித்தலும் தேசிய உற்பத்தியை அதிகரித்தலும்.

(3.1.2.1) பயிர்ச்செய்கை நிலப்பரப்பை அதிகரித்தல்

இலங்கையில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை செய்யப்படும் மொத்த நிலப்பரப்பு 129608 ஏக்கர்களாக மதிப்பிரப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 18 மாவட்டங்களில் உள்ளடக்கி நோக்கின் மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒட்டு மரமுந்திரிகை பயிர்ச்செய்கை நிலப்பரப்பானது 2500 ஏக்கர் நிலப்பரப்பாகவும் நாற்றங்கால் முறையில் பயிர்ச்செய்கை செய்யப்பட்ட நிலப்பரப்பு 2000 ஏக்கர்கள் ஆகும். இதன் கீழ் 4697 குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளன.

மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மானிய நிகழ்ச்சித்திட்டம்

மாவட்டம்	ஒட்டு மரமுந்திரிகை கன்றுகள் (ஏக்கர்கள்)	மரமுந்திரிகை நாற்றுக்கள் (ஏக்கர்கள்)
1. புத்தளம்	450	-
2. குருநாகல்	450	-
3. அம்பாந்தோட்டை	275	-
4. அனூராதபுரம்	400	-
5. அம்பாறை	-	400
6. பதுளை	125	-
7. கண்டி	25	-
8. இரத்தினபுரி	25	-
9. மாத்தளை	175	-
10. பொலன்னறுவை	125	-
11. மொனறாகலை	300	-
12. மட்டக்களப்பு	50	450
13. திருகோணமலை	50	450
14. வவுனியா	25	150
15. மன்னார்	-	150
16. முல்லைத்தீவு	25	200
17. கிளிநொச்சி	-	150
18. யாழ்ப்பாணம்	-	50
மொத்தம்	2500	2000

(3.1.2.2)

விவசாயிகளுக்கான மானிய கொடுப்பனவுகள்

ஒட்டு மரமுந்திரிகை அடிப்படையில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய். 9500.00 மானியமாக

வழங்கப்பட்ட அதே வேளையில் ஒட்டு மரமுந்திரிகை சாத்தியப்படாத நிலப்பரப்பைக் கொண்ட மரமுந்திரிகை பயிர்ச்செய்கையாளர்களுக்கு அவர்களின் நாற்றங்கால் அடிப்படையிலான பயிர்ச்செய்கைக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய். 3500.00 மானியமாக வழங்கப்பட்டது.

(3.1.2.3) **விஸ்தரிப்பு சேவைகளை விரிவடையச் செய்தல்**

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பயிர்ச்செய்கை தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் திருகோணமலையில் பிராந்திய அலுவலகம் ஒன்றையும் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ளடக்கும் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை நடவடிக்கை தொடர்பில் வடமாகாணத்தில் பிராந்திய அலுவலகம் ஒன்றையும் தாபிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மரமுந்திரிகை பயிர்ச்செய்கையின் மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 350 ஏக்கர்கள் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளதுடன் இதனால் 300 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

(3.2) **தோட்டத்துறை விருத்தி, புணருத்தாரணம் மற்றும் உற்பத்தித்திரன் அபிவிருத்தி**

(3.2.1) **மரமுந்திரிகை பயிர்ச்செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்**

(3.2.1.1) **நடுகை திரவியங்களின் உற்பத்தி**

சிறந்த விவசாய செயன்முறைகளைப் பயன்படுத்தி கூட்டுத்தாபனத்தின் செடி வளர்ப்பு நிலையங்களிலிருந்து 1.3 மில்லியன் தாய் விதைகள் பெறப்பட்டதுடன் இந்த தாய் விதைகளிலிருந்து 200,000.00 சின்னஞ்சிறு தளிர்கள் பெறப்பட்டதுடன் இந்த தாய் கன்றுகள் ஒட்டு மரமுந்திரிகை கன்றுகள் மற்றும் நாற்றங்கால் உற்பத்திகளில் பயன்படுத்தப்பட்டது.

பயிர் வளர்ப்பு நிலையம்	மாவட்டம்	விஸ்தரிக்கப்பட்ட பரப்பளவு (ஏக்கர்)
• விலாச்சிய	அனூராதபுரம்	25
• நாளந்த	மாத்தளை	75
• மஹூயா	அம்பாறை	81
• சுதுவதூரார	மொனறாகலை	50
மொத்தம்		231

(3.2.1.2) **செடிப் பண்ணை முகாமைத்துவம்**

கூட்டுத்தாபனத்தின் மத்திய செடிப் பண்ணையில் உயர்த்தரமான மற்றும் புதிய வகையினைச் சார்ந்த 465,979 ஒட்டு மரமுந்திரிகை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டதுடன் அவை 'திவி நெகும்' மற்றும் மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பகிரப்பட்டன.

2014 ஆம் ஆண்டில் ஒட்டு மரமுந்திரிகை செடிகளின் உற்பத்தி

செடிப் பண்ணையின் பெயர்	உற்பத்தி செய்யப்பட்ட ஒட்டுத் தாவரங்கள்
1. கமந்தலுவ	217,500
2. தம்புள்ளை	54,719
3. மிஹின்தல	67,860
4. அளுத்தாரம	-
5. கும்புக்கம	59,800
6. ஹர்டி	27,000
7. சந்திரிக்கா வெவ	39,100
மொத்தம்	465,979

மானிய திட்டத்திற்குத் தேவையான 80,000 நாற்றங்கால்களை உற்பத்தி செய்யும் பொருட்டு மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் 51 செடிப்பண்ணைகள் தாபிக்கப்பட்டன.

(3.2.1.3)

தோட்டத்துறைகளில் புதிய பயிர்ச்செய்கை

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் புத்தளம், கமண்டலுவ, எழுவாங்குளம், ஹார்டி, ஓயம்மதுவ, மாங்கேணி மற்றும் மட்டக்களப்பு ஆகிய தோட்டத்துறைகளில் விரிவான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் புதிதாக 500 ஏக்கர்கள் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்படுத்துகையின் போது குறிப்பாக வடமாகாணத்தினை சார்ந்த கொண்டாச்சி தோட்டத்துறை கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த மாங்கேணி தோட்டத்துறை ஆகிய தோட்டத்துறைகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின்போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சகாயம் பெற்றுக் கொள்ளப்பட்டது. தொழில்நுட்பவியல் உதவி மற்றும் பயிர்ச்செய்கைக்கான மரமுந்திரிகை செடிகள் என்பன கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டாச்சி தோட்டத்துறைக்குள் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் வளர்ப்பு பூங்கா ஒன்றினை தாபிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பூனேரிம் தோட்டத்துறையானது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் செயற்படுவதுடன் இந்த தோட்டத்துறையினை பேணல் தொடர்பிலான அறிவுரைகளாவன தொடர்ந்தும் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படுவதுடன் இரசாயன பசளைகள் இரசாயன கிருமிக் கொல்லிகளும் இத்தோட்டத்துறைக்கு வழங்கப்பட்டன.

(3.2.1.4) **உற்பத்தி திறனை மேம்படுத்தல்**

தேசிய தோட்டத்துறை முகாமைத்துவ நிறுவகத்தின் அனுசரணையின் கீழ் 'சிறந்த விவசாய செயன்முறைகளின் பாவனைகளினூடாக மரமுந்திரிகை பயிர்ச்செய்கையின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்' எனும் தலைப்பிலான 10 நிகழ்ச்சித்திட்டங்களாவன சிறிய அடிப்படையில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் புத்தளம், குருநாகல், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த 450 விவசாயிகள் பங்குபற்றினர். இதைவிட 2250 விவவாய குடும்பங்களை சார்ந்தோருக்காக மரமுந்திரிகை பயிர்ச்செய்கை, கிருமி கட்டுப்பாடு, பசளை பாவனை மற்றும் ஒட்டு மரமுந்திரிகை வளர்ப்பு எனும் விடயங்கள் தொடர்பில் 91 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டது.

(3.3) **சந்தைப்படுத்துகை மற்றும் கைத்தொழில் செயன்முறையை விருத்திசெய்தல்**

(3.3.1) **பின் அறுவடை தொழில்நுட்ப விருத்தி**

(3.3.1.1) **விவசாயிகளிடமிருந்து பச்சை மரமுந்திரிகையை கொள்வனவு செய்தல்**

மரமுந்திரிகையை பொறுத்தவரையில் ஒரு போட்டிக்குரிய விலை சந்தையில் நிலவுவதால் அந்த நிலைமையின்கீழ் ஒரு கிலோ மரமுந்திரிகை ரூ. 250.00 என்ற அடிப்படையில் மரமுந்திரிகை விவசாயிகளிடமிருந்து 81,000 பச்சை மரமுந்திரிகைகளை கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்தது. கூட்டுத்தாபனத்தை சார்ந்த தோட்டத்துறைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட அவற்றின் விளைச்சலான 115.0 மெட்ரிக் டொன் மரமுந்திரிகைகள் கூட்டுத்தாபனத்தின் ஆலைகளில் செயன்முறையாக்கம் செய்யப்பட்டது.

(3.3.1.2)

மரமுந்திரிகை செயன்முறையாக்கல் துறைக்கு வலுவளித்தல்

உயர் தரமான மரமுந்திரிகை பருப்பு உற்பத்திகளை சந்தைக்கு முன்வைப்பதன் மூலம் உயர்ந்த விலைகளை உழைப்பதற்கு ஒரு உயர் உற்பத்தி திறமுறை மிக அவசியமாகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெதுப்பகம் மற்றும் மரமுந்திரிகைகளை மின்சாரத்தினால் வெட்டக்கூடிய ஒரு வெட்டும் கருவி என்பன மரமுந்திரிகை செயன்முறையாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அவர்கள் சிறந்த விவசாய செயன்முறைகள், பெறுமானம் சேர்ப்பு மற்றும் கட்டளைகள் என்பவை தொடர்பில் பயிற்றுவிக்கப்பட்டன. அத்தோடு நிதி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் உதவிகளாவன செயன்முறை சங்கங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நோக்கங்களுக்காக நெதகமுவ செயன்முறை நிலையத்தின் பயிற்சி நிலையம் பயன்படுத்தப்பட்டது.

(3.3.2)

மரமுந்திரிகை உப உற்பத்திகளின் விருத்தி

(3.3.2.1)

முந்திரிப் பழங்களிலிருந்து பானங்களைத் தயாரித்தல்

முந்திரிப் பழங்களைப் பயன்படுத்தி பானங்களை தயாரித்தல் தொடர்பில் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை தனியார் துறையினருடன் கூட்டிணைந்து இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் செயற்படுத்துகை செய்தது.

(3.3.3)

மரமுந்திரிகையை செயன்முறைப்படுத்தலும் சந்தைப்படுத்தலும்

கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான மரமுந்திரிகை செயன்முறை நிலையங்கள் புத்தளம் மற்றும் நெதகமுவ (கம்பஹா மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான தோட்டத்துறைகள் மற்றும் பயிர்ச்செய்கையாளரிடமிருந்து சேகரிக்கப்பட்ட

பச்சை மரமுந்திரிகைகள் செயன்முறையாக்கம் செய்யப்படுவதுடன் பெறுமானம் சேர்க்கப்பட்ட மரமுந்திரிகை பருப்புக்கள் கொள்ளப்பிட்டு மற்றும் இராஜகிரிய எனும் இடங்களில் அமைந்துள்ள கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களினூடாக சந்தைப்படுத்தப்படுகின்றது.

இதனைவிட பெறுமானம் சேர்க்கப்பட்ட புதிய உற்பத்திகளாவன அங்கீகரிக்கப்பட்ட 18 விற்பனை சாவடிகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டது. புதிய தொழில்நுட்பவியல் முறைகளை சேர்த்தனூடாகவும் மற்றும் பெறுமானம் அதிகரிக்கப்பட்டதனூடாகவும் தரம் உயர்த்தப்பட்ட மரமுந்திரிகை உற்பத்திகளை விற்பனை செய்ததனூடாகவும் கூட்டுத்தாபனம் ரூபாய். 63.33 மில்லியன் பணத்தை உழைக்கக்கூடியதாகவிருந்தது.

(3.3.4) **மரமுந்திரிகை உற்பத்திகளை ஏற்றுமதி செய்தலும் அந்நிய செலாவணியை உழைத்தலும்**

(3.3.4.1) 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெறுமானம்சேர்க்கப்பட்ட மரமுந்திரிகை பருப்புக்கள் மற்றும் உயர் தரமான மரமுந்திரிகை பருப்புக்கள் என 129.4 மெட்ரிக் டொன் மரமுந்திரிகை பருப்புக்களை சர்வதேச சந்தைக்கு முன்வைத்ததனூடாக கூட்டுத்தாபனமானது ரூபாய். 185.8 மில்லியன் அந்நிய செலாவணியை உழைக்கக்கூடியதாகவிருந்தது. அது போன்று 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெறுமானம் சேர்க்கப்பட்ட மரமுந்திரிகை பருப்புக்கள் 51 மெட்ரிக் டொன்களை ஏற்றுமதி செய்ததனூடாக ரூபாய். 77 மில்லியனை கூட்டுத்தாபனம் எனவே 2014 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செயற்றிறன் அளவு அதிகரித்ததுடன் அந்நிய செலாவணியும் அதிகமாக உழைக்கப்பட்டது.

(3.3.5) **மரமுந்திரிகை இறக்குமதி**

(3.3.5.1) **அகநுகர்விற்காக மரமுந்திரிகையை இறக்குமதி செய்தல்**

மரமுந்திரிகைகளின் அகநுகர்வு அதிகரிக்கப்பட்டதுடன் சீராக்கமற்ற காலநிலையின் காரணமாக மரமுந்திரிகையின் விளைச்சல் வீழ்ச்சியடைந்ததன் காரணமாகவும் சிறிய அளவிலான செயன்முறையாளர்கள் சனவரி, பெப்புருவரி மற்றும் மாச்சு மாதங்களில் பச்சை மரமுந்திரிகைகள் போதியளவு சந்தையில் இல்லாத ஒரு நிலைக்கு முகம்கொடுத்தனர். இதற்கொரு தீர்வாக சிறிய அளவிலான மரமுந்திரிகை செயன்முறையாளர்களும் பச்சை மரமுந்திரிகைகளை வரி இன்றி இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. சுங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் 1175 மெட்ரிக் டொன் பச்சை மரமுந்திரிகைகள் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டு அவை எண்ணிக்கையில் அதிகமான செயன்முறையாளர்களிடையில் பகிரப்பட்டது. இதனால் மரமுந்திரிகை செயன்முறை கைத்தொழில் துறையில் ஈடுபட்டு அதனையே தமது ஜீவனோபாயமாக கொண்டுள்ள குடும்பங்களின் வாழ்க்கை நிலையின் பொருளாதார தரத்தினை நிலை நிறுத்தி வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பினை கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்டது.

(3.4) **ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி**

செடி வளர்ப்பு, பசளைப் பாவனை, மரமுந்திரிகைகளின் பூச்சிக்கட்டுபாடு, ஒட்டு மரமுந்திரிகை செடி வளர்ப்பு மற்றும் நாற்றங்கால் முறையில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை ஆகிய விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சித்திட்டங்களாவன வயம பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தோட்டத்துறை முகாமைத்துவ பீடத்துடன் கூட்டிணைந்து செயற்படுத்துகை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டங்களின்

வளர்ச்சியாவன ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ செயற்குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளாவன விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை சேவைகளுக்கூடாகவும் விஸ்தரிப்பு சேவைகள் வலையமைப்பி -னூடாகவும் அதுபோன்று துண்டுப் பிரசுரங்கள், கட்டில மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித்திட்டங்களினூடாகவும் அவர்களுக்கு அறியச்செய்யப்பட்டது.

(3.5) 'திவி நெகும்' 'தேசத்திற்கு மகுடம்' மற்றும் ஏனைய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

(3.5.1) 'திவி நெகும்' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

ஒட்டு மரமுந்திரிகைகள் 178,213 மற்றும் 118,236 தளிர்களும் உற்பத்தி செய்யப்பட்டு நடுகை செய்யும் பொருட்டு 41 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய 13 மாவட்டங்களுக்கு பகிரப்பட்டன.

(3.5.2) 'தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (நடமாடும் சேவை)

வருடகாலப்பகுதியில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இடம்பெற்றது. சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கை மேம்படுத்துகை அமைச்சின் கண்காட்சி சாவடி வளாகத்தினுள் கூட்டுத்தாபனம் அதனது விற்பனை நிலையத்தையும் வைத்தது. இந்த கண்காட்சியின் போது மரமுந்திரிகை உற்பத்திகள் விற்கப்பட்டதுடன் கூட்டுத்தாபனத்தின் சேவைகளும் செய்கைமுறை விளக்கமளிப்பாகக் காட்டப்பட்டது.

(4.0) பாதிடு

(4.1)

வகுதி	நிதிய முதலீடு - 2014 (ரூபாய். மில்லியன்)		
	அரச முதலீடு	பிறப்பிக்கப்பட்ட நிதியம்	மொத்தம்
மூலதன செலவினம்	50.0	35.0	85.05
நடப்பு செலவினம்	50.0	55.0	105.0
மொத்தம்	100.0	90.0	119.0

(4.2) 2014 ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளினூடாக
உழைக்கப்பெற்றவை

(ரூபாய். மில்லியன்)

மரமுந்திரிகை பருப்புக்களின் விற்பனை	63.33
மரமுந்திரிகை தாய் விதைகள் மற்றும் செடிகளின் விற்பனை	50.87
தெங்குகளின் விற்பனை	1.17
மொத்தம்	<u>115.37</u>

(5.0) நிர்வாகம்

(5.1) சிறுமட்டத்து மரமுந்திரிகை வளர்ப்பாளர்கள், மரமுந்திரிகை செயன்முறையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் வினைத்திறன் சேவையை வழங்கும் நோக்குடன் முறை சார்ந்த முகாமைத்துவ பிரயோகங்கள் நிர்வாக செயன்முறைகளில் உள்ளடக்கப்பட்டன. கூட்டுத்தாபனமானது இலாபத்தை உழைக்கும் நோக்குடன் சேவைகளை வழங்கும் ஒரு பொது வியாபார முயற்சியாக செயற்படுவதாலும் அவ்வாறு இருப்பதாலும் கூட்டுத்தாபனத்தின் சகல பணயப் பொருளாளரினதும் உதவிகள் கூட்டுத்தாபனத்தினால் பெறப்படுகின்றது.

சபை பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்கள், உதவி பொது முகாமையாளர்கள் மற்றும் முழு பதவியணியினரினதும் தடையராத உதவிகள் கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக, வருமானத்தை பிறப்பிப்பதற்கும் மற்றும் கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை பூரண நிறைவுசெய்வதற்கும் அரசின் புதிய அபிவிருத்தி திறமுறைகளுடன் ஒருங்கிணைந்ததாய் கூட்டுத்தாபனத்தினால் செயற்படக்கூடியதாகவிருந்தது.

கூட்டுத்தாபனத்தின் புதிய அமைப்பாண்மையின் கட்டமைப்பு, ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு செயன்முறைகளில் மீள் ஒழுங்கமைப்பு என்பனவற்றுடன் தொடர்புடைய பிரேரணைகளை செயற்படுத்துகை செய்வதற்கு அங்கீகாரம் பெறப்பட்டது.

(5.2) 2014.12.31 இல் உள்ளவாறான பதவியணி

அங்கீகரிக்கப்பட்ட பதவியணி 2014.12.31 இல்

உள்ளவாறாக

உயர் முகாமைத்துவ வகுப்பு	02
முகாமைத்துவ வகுப்பு	06
நிறைவேற்றுனர் வகுப்பு	17
முகாமைத்துவ மற்றும் உதவியாளர் வகுப்பு	103
சிறுதரத்தை சார்ந்த வகுப்பினர்	60

மொத்தம்

188

இதைவிட கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய செயன்முறை நிலையங்கள் தோட்டத்துறைகள், செடி வளர்ப்பு நிலையங்கள் மற்றும் மத்திய செடி பண்ணைகள் என்பனவற்றில் அவ்வப்போது தேவைக்கேற்றாற் போல் செக் ரோல் தொழிலாளர்கள் 350 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

(6.0)

சாதனைகள்

2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்த இலாபத்தை 2014 ஆம் ஆண்டிலும் கூட்டுத்தாபனம் உழைக்கக்கூடியதாகவுள்ளது. கூட்டுத்தாபனத்தின் வர்த்தக ரீதியிலான மற்றும் செடி உற்பத்தி நடவடிக்கைகள், சபை பணிப்பாளர்களால் வழங்கப்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் வினைத்திறன்மிகு வழிகாட்டல்கள் அத்துடன் பதவியணியினரின் ஈடுபாடுடன்கூடிய அர்பணிப்பு என்பன இந்த இலாபத்தை கூட்டுத்தாபனம் சாதிப்பதற்கு காரணங்களாய் அமைந்தன.

2014 ஆம் ஆண்டு வருடகாலப்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளினூடாக கூட்டுத்தாபனத்தினால் உழைக்கப் பெற்ற தேறிய இலாபம் ரூபாய். 20.5 மில்லியன் ஆகும்.

கீழ்வரும் குறைபாடுகளின் காரணமாக உழைக்கப் பெற்ற இலாபமானது கூட்டுத்தாபனத்தினால் பிறப்பிக்கப்பட்ட வருமானத்தை விட அதிகமாக இருக்கவில்லை.

- சீராக்கமற்ற காலநிலையின் காரணமாக மரமுந்திரிகையின் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்காமை.
- அக கேள்வியினை சந்திப்பதற்கு ஏற்றவாறு போதிய அளவு பச்சை மரமுந்திரிகைகளின் விநியோகம் இல்லாத காரணத்தினால் மரமுந்திரிகை சார் உற்பத்திகளின் அதிக விலை.
- உயர் ஊழிய மற்றும் திரவிய செலவினம்.

➤ மட்டுப்படுத்தப்பட்ட நடப்பு மற்றும் மூலதன மானியங்கள் கிடைக்கப் பெற்றதனால் புதிய நிகழ்ச்சித்திட்டங்களை தொடங்குவதிலும் அதுபோன்று அத்தியாவசிய சேவைகளை பூரண நிறைவு செய்வதிலும் கூட்டுத்தாபனம் பிரச்சனைகளை எதிர்நோக்கியது. மேலும் கூட்டுத்தாபனத்தினால் பிறப்பிக்கப்பட்ட நிதியமானது மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாகவே பயன்படுத்த வேண்டி இருந்ததன் விளைவு கூட்டுத்தாபனத்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் குறைந்தளவு நிதியமே முதலீடு செய்யக்கூடியதாகவிருந்தது.

(7.0)

நன்றி நவிலல்

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் சகல சேவைகளும் மற்றும் வர்த்த ரீதியான செயற்பாடுகளும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதுடன் இந்த சாதனையை பூரணப்படுத்துவதற்கு தமது முழு ஒத்துழைப்பை வழங்கிய சபை பணிப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த முயற்சியில் நான் வெற்றி கொள்ளுவதற்கு அர்பணிப்படனும் அத்துடன் ஈடுபாடுடனும் கூடிய தமது தளராத உழைப்பை தந்தவர்களுக்கு குறிப்பாக, பொது முகாமையாளர், உதவி முகாமையாளர்கள் மற்றும் சகல பதவியணி அலுவலர்களுக்கும் அத்துடன் வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் கூட்டுத்தாபனம் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கும் மேலும் உயர் உற்பத்தித் திறனை சாதிப்பதற்கும் ஆதாரமாக நின்றவர்களுக்கும் எனது மனமார்ந்த பாரட்டுதலை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சிறிய மட்ட மரமுந்திரிகை செயன்முறையாளர்கள், மரமுந்திரிகை உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்கள், சிறிய அளவில் மரமுந்திரிகையை

உற்பத்தி செய்வோர், அரசு மற்றும் அரசு சார்பற்ற அமைப்பாண்மைகள் உள்ளடங்கலாக சகல பணயப்பொருளாலர்களாலும் வழங்கப்பட்ட உதவியும் மற்றும் அவர்களது ஈடுபாடுமே கூட்டுத்தாபனம் இந்தளவிற்கு தனது வெற்றியை சாதிப்பதற்கு கருவியாக அமைந்தது.

அத்துடன் கூட்டுத்தாபனம் சிறப்பாக நடத்திச் செல்லப்பட, சிறு ஏற்றுமதி பயிர் மேம்படுத்துகை அமைச்சின் முன்னைய அமைச்சர் கௌரவ. ரெஜினோல்ட் குரே அவர்களினாலும், பிரதி அமைச்சரினாலும், அமைச்சின் பதவியணி உள்ளடங்கலாக அமைச்சின் செயலாளரினாலும், அத்துடன் தோட்டத்துறை கைத்தொழிந்துறை அமைச்சின் அமைச்சர் கௌரவ. லக்ஷ்மன் கிரில்யல்ல அவர்களினாலும், தோட்டத்துறை கைத்தொழிந்துறை அமைச்சின் செயலாளரினாலும் மற்றும் அவ்வமைச்சின் பதவியணியினராலும், எமக்கு வழங்கப்பட்ட மதிப்பிடமுடியாத வழிகாட்டல்களுக்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

பி. ஆர். ஜி. எல். சி. விஜயவர்ணசூரிய

தலைவர்

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

சபை பணிப்பாளர்களின் அறிக்கை

2014 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்குரிய நிதிக்கூற்றுக்களை சபை பணிப்பாளர்களின் சார்பாக இத்துடன் நான் சமர்ப்பிக்கிறேன்.

பொது திறைசேரியின் அரசு வியாபார முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டதும் 2003 ஜூன் 02 ஆம் திகதியிடப்பட்டதும் PED / 12 எனும் இலக்கத்தை கொண்டதுமான சுற்றறிக்கையில் உள்ள நிபந்தனைகளுக்கு அமைவுற இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் நிதிக்கூற்றுக்களாவன 2014 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

தாபிப்பு

1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரசு விவசாய சட்டத்தின் 02 ஆம் பிரிவின் உபபிரிவு 01 இன் கீழ் வெளியிடப்பட்டதும் 60 / 07 எனும் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவும் மற்றும் அந்நேரத்திலிருந்த தோட்டத்துறை, கைத்தொழிந்துறை அமைச்சரின் கட்டளையின் பிரகாரமும் 1973 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி ரூபாய். 40 மில்லியன் தொடக்க நிலை மூலதனத்துடன் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டது.

விளைவளவு

நடப்பு வருடத்தின் நிதியியல் விளைவளவு மற்றும் ஒப்புரவு மாற்றம் பற்றிய தரவுகள் என்பன ஒப்புரவு மாற்றம் பற்றிய கூற்றின் ஊடாகவும் மற்றும் நிதிக்கூற்றின் ஊடாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வியாபார மீளாய்வு

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் 2014 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்குரிய நிதிநிலைமையானது நிதிநிலைமை பற்றிய கூற்றிலும் மற்றும்

இவ்விடயம் தொடர்பான மதிப்பீடுகளாவன தலைவரின் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சொத்து ஆதனம் கருவிகள்

நடப்பு வருடத்தில் சொத்து ஆதனம் கருவிகள் என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்களாவன 2014.12.31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்றில் குறிப்பு 01 இல் காட்டப்பட்டுள்ளது. இந்த குறிப்பில் காட்டப்பட்டுள்ள பெறுமானங்களுக்கு இடையிலான வேறுபாடும் அவற்றின் நடப்பு சந்தை வீதங்களும் பொருட்படத்தக்கதன்று.

பிரதான நடவடிக்கைகள்

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிரதான நடவடிக்கைகள் வருமாறு:

- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளின் பயிர்ச்செய்கை, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் என்பனவற்றுடன் தொடர்புடைய திட்டங்களின் முறைவடிவமாக்கம் மற்றும் அத்திட்டங்களின் செயற்படுத்துகை என்பவை தொடர்பில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்குதல்.
- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளின் பயிர்ச்செய்கை, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் என்பனவற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளல்.
- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளின் பயிர்ச்செய்கை, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் என்பனவற்றை மேம்படுத்தும் பொருட்டு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை ஏற்றுக்கொள்ளல்.
- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளின் பயிர்ச்செய்கை, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் என்பனவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பவியல், சந்தைப்படுத்துகை மற்றும் ஏனைய தகவல்களை சேகரித்தல், தயாரித்தல், பிரசுரித்தல் மற்றும் பரப்புதல் ஆகிய நடவடிக்கைகளை

ஏற்றுக்கொள்ளுதலும் அத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில் கூட்டிணைதலும்.

- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளின் செயன்முறையாக்கத்திற்குத் தேவையான ஆலைகளின் இட அமைவு பருமன் மற்றும் தொழில்நுட்பவியல் தரம் என்பனவற்றைத் தீர்மானித்தல்.
- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளின் கொள்வனவு செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல்.
- மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளின் பயிர்ச்செய்கை, செயன்முறையாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் என்பனவற்றுடன் தொடர்புடைய பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆளணியினரை பயிற்றுவிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்குதல்.
- மரமுந்திரிகை தோட்டத்துறை, செயன்முறை வசதிகள் மற்றும் சந்தைப்படுத்துகைக்கு தேவையான உள்ளக அமைப்பு வசதிகளை தாபித்தலும் அதற்கு தமது ஆதரவினை வழங்கலும்.
- மரமுந்திரிகை உற்பத்திகளை விற்றல், அத்தகைய உற்பத்திகளின் கேள்வியினை உலக சந்தையில் அதிகரித்தல், நிதியீட்டினை தொடங்கலும் அணுசரனை செய்தலும் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் இத்தகைய நிகழ்வுகளுக்கு ஆதரவாய் இருத்தலும் அவற்றை கண்காணித்தலும்.

கடந்த நிதியாண்டின் போது கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.

ஒதுக்கீடுகள்

கூட்டுத்தாபனத்தின் மொத்த ஒதுக்கீட்டின் ஆக்கக்கூறுகள் ஒப்புரவு மாற்றக் கூற்றில் காட்டப்பட்டுள்ளது.

சபை பணிப்பாளர்கள் 2013 செப்டெம்பர் 20 வரையில்

2014 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து உள்ளவாறாக 2014 செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை தாபிக்கப்பட்ட சபை பணிப்பாளர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:

திரு. சனத் வீரகோன்	-	தலைவர்
திரு. எஸ். கே. குணபால	-	பிரதி தலைவர்
திருமதி. எம். டி. அபயகுணவர்தன	-	பணிப்பாளர் (திறைசேரி பிரதிநிதி)
திரு. டபிள்யூ. வி. பர்னாந்து	-	பணிப்பாளர்
திரு. டபிள்யூ. பி. ஞானசிறி	-	பணிப்பாளர்
திரு. எச். குணவர்தன	-	பணிப்பாளர்
திரு. சி. ஜே. அன்ராடி	-	பணிப்பாளர்

பணிப்பாளர்கள் சபை (2013 செப்டெம்பர் 21 ஆம் திகதியிலிருந்து)

திரு. சனத் வீரகோன்	-	தலைவர்
திரு. எஸ். கே. குணபால	-	பிரதி தலைவர்
திருமதி. எம். டி. அபயகுணவர்தன	-	பணிப்பாளர் (திறைசேரி பிரதிநிதி)
திரு. யூ. சில்வா	-	பணிப்பாளர்
திரு. எல். குரே	-	பணிப்பாளர்
திரு. ஏ. எம். அம்றாஸ்	-	பணிப்பாளர்
திரு. கே. விதான பதிரன	-	பணிப்பாளர்
திரு. வீ. யூ. லியனகே	-	சபை செயலாளர்

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ செயற்குழு

அரசு வியாபார முயற்சிகள் வழிகாட்டல்களுக்கு அமைவுற கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ செயற்குழு தாபிக்கப்பட்டுள்ளது.

நியதி முறை கொடுப்பனவு

அரசு மற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய சகல நியதி முறை கொடுப்பனவுகளும் ஒழுங்கான முறையில் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது.

தூழலியல் பாதுகாப்பு

தூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவித நடவடிக்கைகளிலும் கூட்டுத்தாபனம் சம்பந்தப்படவில்லை.

நிதி நிலைமை கூற்றின் திகதிக்கு பின் நடந்த நிகழ்வுகள்

ஐந்துதொகை திகதிக்கு பின் நடந்த நிகழ்வுகள் என எந்தவிதமான கணக்கியல் தகவல்களும் கணக்குகளில் சீராக்கம் செய்யப்படுவதற்கு அறிக்கை செய்யப்படவில்லை.

கணக்காய்வாளர்

சபை பணிப்பாளர்களின் கட்டளைக்கு இணங்க இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் 2014 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான நிதிக்கூற்றுகளாவன கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வு செய்யப்பட்டது.



வீ. பூ. எல். லியனகே

பணிப்பாளர் சபை செயலாளர்

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ செயற்குழு அறிக்கை

பொது வியாபாரத் திணைக்கள சுற்றறிக்கை 51, 53 மற்றும் 55 (PED 51, PED 53 மற்றும் PED 55) ஆகியவற்றினால் திருத்தப்பட்டதும் 2005 ஆம் ஆண்டு யூலை மாதம் 31 ஆம் திகதி இடப்பட்டதும், 31 என்ற இலக்கத்தைக் கொண்டதுமான (PED 31) பொது வியாபார திணைக்கள சுற்றறிக்கையிலுள்ள நிபந்தனைகளுக்கு அமைவுற தாபிக்கப்பட்ட இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ செயற்குழுவானது, 07 உறுப்பினர்கள் மற்றும் ஒரு அவதானிப்பாளர் என்ற அடிப்படையில் 08 உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

நிதி விவகாரங்களில் விசால அனுபவமுடைய நிறைவேற்று அல்லாத பணிப்பாளர் ஒருவர் செயற்குழு தலைவராகவும் மற்றும் சபைப் பணிப்பாளர்களின் செயலாளராகவும் / உதவி பொது முகாமையாளராகவும் கடமையாற்றினார் அத்துடன் கூட்டுத்தாபனத்தின் உள்ளக கணக்காய்வாளர் செயற்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றினார்.

2014 ஆம் ஆண்டு வருடகாலப்பகுதியில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ செயற்குழுவானது 03 தடவைகள் கூட்டப்பட்டதுடன் இந்த கூட்டத்தில் பங்குபற்றிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அவதானிப்பாளர் பற்றிய வருகை விபரங்கள் வருமாறு:

01. திரு. எஸ். உபேந்திரா சில்வா : செயற்குழு தலைவர் 3/3
(பணிப்பாளர் சபையின் நிறைவேற்று அல்லாத உறுப்பினர் – 2014.11.28 இலிருந்து)
02. திருமதி. எம். ஆந்திரஹேன்நிதி : செயற்குழு உறுப்பினர் 1/3
(பணிப்பாளர் சபையின் நிறைவேற்று அல்லாத உறுப்பினர் – 2014.12.19 இலிருந்து)
(பொது திறைச்சேரியின் பிரதிநிதி)
03. திரு. டி. எஸ். சுகத் பர்னாந்து : செயற்குழு உறுப்பினர் 3/3
(பணிப்பாளர் சபையின் நிறைவேற்று அல்லாத உறுப்பினர் – 2014.11.28 இலிருந்து)
04. திரு. டி. கே. ஜயகொடி ஆராச்சி : செயற்குழு உறுப்பினர் 3/3
(பொது முகாமையாளர்)

05. திரு. எம். டி. எஸ். கே. பீரிஸ் : செயற்குழு உறுப்பினர் 3/3
(உதவி பொது முகாமையாளர் - நிதி)
06. திரு. பீ. பி. கொடிகார : செயற்குழு உறுப்பினர் 3/3
(உதவி பொது முகாமையாளர் - மனிதன் / நிர்வாகம் - 2014.12.05 இலிருந்து)
07. திரு. பி. பீ. பீ. சுரேந்திரா : செயற்குழு உறுப்பினர் 1/3
(பதில் உதவி பொது முகாமையாளர் - மனிதன் / நிர்வாகம் - 2014.11.28 இலிருந்து 2014.12.05 வரை)
08. திரு. வி. யூ. வியனகே : செயற்குழு உறுப்பினர் 3/3
(உதவி பொது முகாமையாளர் - உள்ளக கணக்காய்வாளர் மற்றும் சபை பணிப்பாளர்களின் செயலாளர்)
09. திருமதி. ஏ. பி. ஜே. அதுகோரளே : செயற்குழு அவதானிப்பாளர் 3/3
(கணக்காய்வு தலைமை அதிபதி திணைக்களத்தின் பிரதிநிதி)

2014 ஆம் ஆண்டின் முதலாவது கணக்காய்வு மற்றும் முகமைத்துவ கூட்டத்தின்போது, 2015 ஆம் ஆண்டிற்கு தயாரிக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் செயல்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பிலும் மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கு தயாரிக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் மூலதனம் மற்றும் நடப்பு செலவின மதிப்பீடு தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்களும் மற்றும் மீளாய்வுகளும் கலந்துரையாடப்பட்டன. இதைவிட திறைசேரியினால் அனுமதிக்கப்பட்ட நடப்பு மற்றும் மூலதன மானியங்களின் பெறுமானத்திற்கு ஏற்ப கூட்டுத்தாபனத்தின் செயல்திட்டத்தின் செயற்படுத்துகை பொருட்டு செலவிடப்பட்ட செலவினங்களை சந்திப்பதற்கு கூட்டுத்தாபனத்தினால் பிறப்பிக்கப்பட்ட நிதிய ஒதுக்கீடுகள் தொடர்பிலும் விசேட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆதலினால் 2015 ஆம் ஆண்டிற்குரிய மூலதனம் மற்றும் நடப்பு செலவினங்களையும் மற்றும் செயல்திட்டத்தை சபை பணிப்பாளர்களின் அனுமதியினைப் பெற முன்வைப்பதற்கும் செயற்குழு பரிந்துரைத்தது.

வருடகாலப்பகுதியில் இடம்பெற்ற கணக்காய்வு மற்றும் முகமைத்துவத்தின் 02 ஆவது செயற்குழு கூட்டத்தின்போது, கூட்டுத்தாபனத்தின் சகல பணிகளுடனும் அதுபோன்று வருடத்தின் 02 ஆவது காலாண்டுப் பகுதியுடன் தொடர்புடையதுமான நிதியியல் மற்றும்

பௌதீக முன்னேற்ற அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் மீளாய்வுகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்பு அந்த அறிக்கையானது அனுமதியை பெறும்பொருட்டு சபைப் பணிப்பாளர்களுக்கு முன்வைக்கப்பட்டது.

கூட்டுத்தாபனத்தின் உள்ளக கணக்காய்வுப் பிரிவினால் 2014.11.30 வரை வழங்கப்பட்ட உள்ளக கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் (11 மாதங்கள்) மற்றும் அந்த அவதானிப்புக்களுக்கு கூட்டுத்தாபன முகாமைத்துவத்தால் எடுக்கப்பட்ட தீர்வுகள் தொடர்பிலும் மீளாய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. எதிர்காலத்தில், மரமுந்திரிகை செயன்முறை நடவடிக்கைகள், மரமுந்திரிகை செயன்முறைகளில் உள்ளீடு மற்றும் வெளியீட்டு வீதம், செயன்முறைகளின்போது ஏற்படக்கூடிய விரயங்களை அவதானித்தல், கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பதவியணியினருக்கு முறைசார் பயிற்சிகளை வழங்கல், மரமுந்திரிகை விற்பனை நிலையத்தில் இருப்புப் பதிவேட்டை சரியான முறையில் பேணல், மரமுந்திரிகை பயிர்ச்செய்கை தொடர்பில் நடப்பில் செயற்படுத்துகை செய்யப்படும் மானிய கொடுப்பனவு முறையில் உள்ள பகுப்பாய்வு மதிப்பீடு, கூட்டுத்தாபனத்தின் கள அலுவலர்களின் பணி பகுப்பாய்வின் நிமித்தம் கூட்டங்களைக் கூட்டுதல், தின வருகை பதிவேட்டுடன் தொடர்புடைய ஆவனங்களைப் பேணல் மற்றும் கூட்டுத்தாபனத்தின் பதவியணியினரின் விடுமுறைகளைப் பெற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில் விசேட அவதானத்தை செலுத்துவதற்கு செயற்குழு முடிவெடுத்தது. அவற்றுடன் தொடர்புடைய சர்வதேச கட்டளைகளை பயன்படுத்தல் வேண்டும் என்ற விசேட அவதானிப்பினை நோக்கி தமது அவதானத்தை செலுத்துதல் வேண்டும் என்ற தீர்மானமும் மீளாய்வு செயன்முறைகளின்போது செயற்குழுவினால் எடுக்கப்பட்டது.

மூன்றாவதும் கடைசியானதுமாக இடம்பெற்ற முகாமைத்துவ செயற்குழு கூட்டமானது 2014 ஆம் ஆண்டின் நிமித்தம் இடம்பெற்றதுடன் அக்கூட்டத்தின்போது 2015 ஆம் ஆண்டிற்காக கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வு திட்டத்தின் உள்ளடக்கங்களாவன விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட இந்த உள்ளக கணக்காய்வு திட்டமானது பணிப்பாளர் சபை அனுமதிக்கு பரிந்துரைப்பு செய்யப்பட்டது.

எஸ். உபேந்திரா சில்வா

தலைவர்

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ செயற்குழு

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

2014 ஆம் ஆண்டிற்கான செயலாற்றுகை அறிக்கை

01. மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான மானிய திட்டம்

1.1 மரமுந்திரிகை பயிர்ச்செய்கைக்கான மானிய திட்டம்

மரமுந்திரிகை பயிர்ச்செய்கைக்கான மானிய திட்டத்தின் கீழ், ஒட்டு மரமுந்திரிகை அடிப்படையில் செய்யப்பட்ட 2200 ஏக்கர்கள் மற்றும் நாற்றங்கால் மரமுந்திரிகை என்ற அடிப்படையில் செய்யப்பட்ட 2000 ஏக்கர்கள் என மொத்தமாக 4200 ஏக்கர்கள் பயிர்ச்செய்கைகள் செய்யப்பட்டது. இந்த பரப்பளவு 18 மாவட்டங்களில் உள்ளடக்கியதாகும். இதன் மூலம் 4397 விவசாய குடும்பங்கள் நன்மை அடைந்தன. செலவிடப்பட்ட மொத்த தொகை ரூபாய் 20.5 மில்லியன் ஆகும்.

1.2 'திவி நெகும்' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 41 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாய் 13 மாவட்டங்களை சார்ந்த பயனாளி குடும்பங்களுக்கு பகிரப்படுவதற்கு 164,521 ஒட்டு மரமுந்திரிகை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டதுடன் நாற்றங்கால்கள் 95,111 உற்பத்தி செய்யப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்ட வருமானம் ரூபாய் மில்லியன் 38 ஆகும்.

1.3 'தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

2014 ஆம் ஆண்டில் குளியாப்பிடயில் இடம்பெற்ற 'தேசத்திற்கு மகுடம்' தேசிய கண்காட்சியின் போது இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் விற்பனை நிலையத்துடன் கூடிய ஒரு கண்காட்சி சாவடியை ஒழுங்கு செய்ததுடன்

இக்கண்காட்சி சாவடியானது சிறு ஏற்றுமதி பயிர்கள் மேம்படுத்துகை அமைச்சின் கண்காட்சி சாவடிகளுடன் ஒருங்கிணைந்ததாய் நிறுவப்பட்டிருந்தது. இதன்போது மரமுந்திரிகை பயிர்ச்செய்கை தொடர்பில் ஆர்வம் காட்டியவர்களுக்கு தேவைப்படக்கூடிய ஆலோசனை சேவைகள் வழங்கப்பட்டதுடன் அவை அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களினை ஆராய்ச்சி அலுவலர்களினூடாக இப்பயிர்ச்செய்கை தொடர்பில் ஆர்வமுடையவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஏற்பட்ட செலவினம் ரூபாய் 0.55 மில்லியன் ஆகும்.

02. பயிர்ச்செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்தல்

2.1 நடுகை திரவியங்களின் உற்பத்தி

வேறுபட்ட பரப்பெல்லைகளுக்கு ஏற்ற வகையில் புதிய வகை மரமுந்திரிகைகளை வளர்க்கும் நோக்குடனும் அவற்றை மரமுந்திரிகையை சிறிய அளவில் வளர்ப்போருக்கு வழங்கும் நோக்குடனும் மாத்தளை மாவட்டத்தில் உள்ள நளாண்டெயின், அனூராதபுர மாவட்டத்திலுள்ள விலாச்சியா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள மஹாஓயா மற்றும் மொனறாகலை மாவட்டத்தில் உள்ள சுதுவதுர ஆகிய செடி வளர்ப்பு நிலையங்கள் பேணப்பட்டன. விஸ்தரிப்பு சேவைகள் மற்றும் வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்கு அத்தியவசியமான ஒட்டு மரமுந்திரிகை சேவைகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான உயர் தரமான தாய் விதைகள் 1.3 மில்லியனும் மற்றும் 200,000 தளிர்களும் இந்த நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் செலவழிக்கப்பட்ட ரூபாய் 5.8 மில்லியனாகும்.

2.2 உற்பத்தியை மேம்படுத்தல்

மரமுந்திரிகை பயிர்ச்செய்கையில் பூச்சிக்கொல்லி மற்றும் சிறந்த உற்பத்தி செயன்முறைகளை பயன்படுத்தி உற்பத்தி திறன்களை மேம்படுத்ததுதல்

போன்ற விடயங்கள் தொடர்பில் 10 பயிற்சி பட்டறைகளாவன அனூராதபுரம், முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றது. தேசிய தோட்டத்துறை முகாமைத்துவ நிறுவகத்தினால் நிதியீடு செய்யப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையில் மரமுந்திரிகையை சிறிய அளவில் பயிர்ச்செய்யும் 450 விவசாயிகள் பங்குபற்றினர். இதன் பொருட்டு ரூபாய் 0.2 மில்லியன் செலவிடப்பட்டது.

2.3 செடி பண்ணை முகாமைத்துவம்

நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஒட்டு மரமுந்திரிகை செடிகளை உற்பத்தி செய்யும் பொருட்டு, கூட்டுத்தாபனத்தின் 07 மத்திய செடிப் பண்ணைகள் கமன்டலுவ தோட்டத்துறை, அளுத்தராம, ஹார்டி, மிஹிந்தலை, சந்திரிக்கா வெவ, தம்புள்ள மற்றும் கும்புக்கண ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன. கமன்டலுவ, மிஹிந்தலை, மட்டக்களப்பு மற்றும் அளுத்தராம செடிப்பண்ணைகளில் 06 பொலிநெட் வீடுகள் அமைக்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டின் பெரும்போகத்தின் உயர் தரமான ஒட்டு மரமுந்திரிகை செடிகள் 465,979 இந்தப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டதுடன் அவை விவசாயிகளிடையே பகிரப்பட்டன.

03. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

விவசாய பீடம் மற்றும் வயப பல்கலைக்கழகத்தின் தோட்டத்துறை முகாமைத்துவம் ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. செடி வளர்ப்பு, பசளைப் பாவனை, செடிகளின் அடர்த்தி, மரமுந்திரிகை பயிர்ச்செய்கையில் நோய்களும் பூச்சிக்கட்டுபாடு, ஒட்டு மரமுந்திரிகை செடி வளர்ப்பு மற்றும் நாற்றங்கால் முறையில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை, ஒட்டு மரமுந்திரிகை தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண்மை தொடர்பிலான ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. இந்த

ஆராய்ச்சிகளின் பெறுபேறுகள் பயிற்சிப்பட்டறைகள் மற்றும் விஸ்தரிப்பு சேவைளினூடாக விவசாயிகளுக்கு அறியச்செய்யப்பட்டதுடன் இவ்விடயம் தொடர்பில் செலவிடப்பட்ட பணம் ரூபாய் 2.42 மில்லியன் ஆகும்.

04. **கூட்டுத்தாபனத்தின் தோட்டத்துறைகளைப் பேணலும் பயிர்களின் மறுசீரமைப்பும்**

கொண்டாச்சி மற்றும் மாங்கேணி ஆகிய தோட்டத்துறைகளில் மொத்தமாக 400 ஏக்கர்களில் பயிர் மறுசீரமைப்புப் பணி முன்னெடுக்கப்பட்டது. சிவில் பாதாகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் கொண்டாச்சி மற்றும் மாங்கேணி தோட்டத்துறைகளில் பயிர்ச்செய்கை பணி முன்னெடுக்கப்பட்டது.

கொண்டாச்சி தோட்டத்துறையில் 100 ஏக்கர் நிலப்பரப்பானது இயந்திரங்களின் உதவியுடன் காடழிப்புச் செய்யப்பட்டு இந்த பிரதேசத்திற்கு பொருத்தமான புதிய வகைகளை வளர்க்கும் நோக்குடன் செடி வளர்ப்புத் தோட்டம் தாபிக்கப்பட்டது.

தோட்டத்துறைகளில் முன்னெடுக்கப்பட்ட வேளாண்மையின்போது பெற்றுக்கொள்ளப்பட்ட பச்சை மரமுந்திரிகைகளின் அளவு 105.0 மெட்ரிக் டொன்கள் ஆகும். மேலும் இதிலிருந்து பெறக்கூடிய உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்குடன் இரசாயண பசளை பாவிப்பு, களை ஒழிப்பு, பூச்சிக்கொள்ளிகளும் நோய்களும் இல்லாதொழிக்கப்பட்டல் மற்றும் அநாவசிய கிளைகளை நறுக்குவதனூடாக செடிகளினை தேவைக்குத் தகுந்தாற்போல் வளர்த்தல் போன்ற விவசாய ரீதியிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன். இதன் பொருட்டு செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 8.4 மில்லியன் ஆகும்.

05. பின் அறுவடை தொழில்நுட்பம்

5.1 செயன்முறை கைத்தொழில் துறையின் சந்தைப்படுத்துகையும்
மேம்படுத்துகையும்

கூட்டுத்தாபனங்களின் தோட்டத்துறையிடமிருந்து பெற்றுக்கொண்ட விளைச்சலும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்த பச்சை மரமுந்திரிகைகளும் புத்தளம் மற்றும் நெதன்கமுவையில் இருக்கின்ற செயன்முறை நிலையங்களில் செயன்முறையாக்கம் செய்யப்பட்டது. அவை பெறுமானம் சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றப்பட்டு பின் கூட்டுத்தாபனத்தின் பிரதான விற்பனை நிலையங்களில் விற்கப்பட்டன. இந்நோக்கத்தின் பொருட்டு கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் 18 அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் பயன்படுத்தப்பட்டன. பெறுமானம் சேர்க்கப்பட்ட உற்பத்திகள் என்ற வகையில் நான்கு புதிய வகை உற்பத்திகளாவன நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் சிறிய அளவிலான செயன்முறையாளர்களுக்கும் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும் சிறந்த உற்பத்தி செயன்முறைகள் பற்றிய அறிவு புகட்டப்பட்டதுடன் அவர்கள் பயிற்றுவிக்கவும்பட்டார்கள். சந்தைப்படுத்தல் செயன்முறைகள் தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் ரூபாய். 63.33 மில்லியன் ஆகும்.

06. மனித வள அபிவிருத்தி

மஹியங்கனய மத்திய செடிப் பண்ணையில் கிளைகளை நறுக்குதல் தொடர்பில் மரமுந்திரிகை அரும்புகளை ஒட்டுதலை அறிமுகப்படுத்துதல் பற்றியதொரு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றது. 06 மாவட்டங்களை சேர்ந்த 14 பயிலுனர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றினர். இதைவிட பதவியணி உறுப்பினர்களும் தமது தொழில் சார்பியல் திறனை மேம்படுத்தும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றினர். இது தொடர்பில் செலவிடப்பட்ட பணம் ரூபாய். 0.55 மில்லியன் ஆகும்.

**இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் செயலாற்றுகையை
முன்னேற்றுவதற்காக சேர்க்கப்பட்ட இடைத் தவணை தீர்வுகள்.**

கூட்டுத்தாபனத்தின் செயலாற்றுகையை முன்னேற்றும் நோக்குடன் கூட்டுத்தாபனத்தினால் பல தீர்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட எதிர்ப்பார்க்கப்பட்டது.

01. இலங்கையில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை நிலங்களின் விஸ்தீர்ணத்தை அதிகரித்தல்
02. மரமுந்திரிகை வளர்ப்பு நிலங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல்.
03. மரமுந்திரிகை பயிர்ச்செய்கையுடன் தொடர்புற்ற வகையில் பின் அறுவடை தொழில்நுட்பங்களை மேம்படுத்தல்.
04. மனித வள விருத்தியும் உற்பத்தித் திறன் அதிகரிப்பும்.

1. இலங்கையில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை நிலங்களின் விஸ்தீர்ணத்தை அதிகரித்தல்.

1.1 விஸ்தரிப்பு சேவையின் கீழ் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை

ஆரம்பத்தில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையானது வரள் வலயத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின் காரணமாக கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் மரமுந்திரிகை நிலங்கள் அழிக்கப்பட்டன. எவ்வாறாயினும் 2010 ஆம் ஆண்டிலிருந்து கூட்டுத்தாபனத்தினால் செயற்படுத்துகை செய்யப்பட்டு வரும் விஸ்தரிப்பு நிதித்திட்டத்தின் கீழ் ஒருவருடத்திற்கு கிட்டத்தட்ட 10,000 ஏக்கர் நிலப்பரப்பு மறுசீரமைக்கப்பட்டது.

திறைசேரியினால் நிதியீடு செய்யப்படும் விஸ்தரிப்பு மானிய நிதி திட்டத்தின் கீழ் அடுத்து வரும் மூன்று வருடங்களில் ஒட்டு மரமுந்திரிகை மற்றும்

நாற்றங்கால் மரமுந்திரிகை வேளாண்மை பயிர்ச்செய்கை ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய். 4500.00 என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

1.2 தோட்டத்துறையின் மறுசீரமைப்பு

கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான தோட்டத்துறையில் முன்னைய தோட்டத்துறைகள் மறுசீரமைப்பதுடன் புதிய பயிர்ச்செய்கையை ஆரம்பித்தலானது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் கீழ் வட மாகாணத்தின் கொண்டாச்சி தோட்டத்துறை மற்றும் கிழக்கு மாகாணத்தின் மாங்கேணி தோட்டத்துறை என்பன சிவில் பாதாகாப்பு திணைக்களத்துடன் இணைந்து அதன் துணையுடன் மறுசீரமைக்கப்பட்டது. அடுத்துவரும் மூன்று வருட காலப்பகுதியில் மாங்கேணி மற்றும் கொண்டாச்சி தோட்டத்துறைகளில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பயிர்ச்செய்கை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

1.3 புதிய பயிர்ச்செய்கை

சிறிய அளவில் மரமுந்திரிகை வளர்ப்போரின் மரமுந்திரிகை வளர்ப்பு நிலங்களில் ஒரு வருடத்திற்கு ஐநூறு ஏக்கர் என்ற அடிப்படையில் புதிய பயிர்ச்செய்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. மேற்கூறப்பட்ட சகல பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துகை செய்வதனுடாக ஒரு வருடத்தில் ஆகக்குறைந்தளவில் நோக்கின் மரமுந்திரிகை வளர்ப்பு நிலங்களாவன அதன் விஸ்தீரத்தினை 6,000 ஏக்கர் அதிகரிக்கப்பட இடமுண்டு.

இந்நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமுல்படுத்துகை செய்யப்படுவதற்கும் மரமுந்திரிகை பயிர்ச்செய்கைகளின் விருத்தி பணி தொடர்பிலும் கருத்திற்கொள்ளப்பட்டு 10 பிராந்திய அலுவலகங்களை உள்ளடக்கிய வகையில் ஒரு விஸ்தரிப்பு சேவை வலையமைப்பானது அமுல்படுத்துகை செய்யப்பட்டுள்ளது.

2. மரமுந்திரிகை வளர்ப்பு நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்

இலங்கையில் மரமுந்திரிகை வளர்க்கப்படும் நிலங்களின் விஸ்தீரணம் 129,608 ஏக்கர் நிலப்பரப்பாகும். இவற்றுள் 88 வீதம் சிறிய அளவில் மரமுந்திரிகை வளர்ப்போர் ஆகும். இந்நிலங்களில் நாற்றங்கால் மரமுந்திரிகை மரங்கள் அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படும் என்பதுடன் இந்த நிலங்களில் இருக்கும் மரமுந்திரிகைகள் 20 – 35 வருடகால வயதினை கொண்டதாக இருப்பதுடன் இவை 3 – 5 கிலோகிராம் பச்சை மரமுந்திரிகைகளை தரக்கூடிய தன்மை வாய்ந்தது. வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உயர்தரத்திலான புதிய வகையினைச் சார்ந்த மரமுந்திரிகைகள் பயிர்ச்செய்கை செய்யப்படுகிறது. ஒரு மரமானது 10 – 15 கிலோகிராம் மரமுந்திரிகைகளை தருகின்றது. இதற்கமைவுற தோட்டத்துறையின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு கூட்டுத்தாபனமானது கீழ்க்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை செயற்படுத்துகை செய்கின்றது.

2.1 புதிய வகைகளை அறிமுகப்படுத்துதல்

உயர்விளைச்சலைத் தரக்கூடிய 08 புதிய வகையான மரமுந்திரிகை வகைகளை மரமுந்திரிகை வளர்ப்பாளர்களுக்கு கூட்டுத்தாபனமானது அறிமுகப்படுத்தியுள்ளது. வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தோட்டத்துறை முகாமைத்துவத்துடன் கூட்டிணைந்து ஆராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டதுடன், அதிக விளைச்சலை தரக்கூடிய 08 புதிய உயர்தரமான மரமுந்திரிகை வகைகளான WUCC 1, WUCC 5, WUCC 8, WUCC 9, WUCC 13, WUCC 19, WUCC 21, WUCC 23 என்பன எளுவாங்குளம், விலாச்சியா, நாளந்த, மஹாஓயா, சுதுவதூர மற்றும் ஓயம்மதுவ ஆகிய தோட்டத்துறைகளிலும் மற்றும் செடி வளர்ப்பு நிலையங்களிலும் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. இந்த தாய் மரங்களிலிருந்து அரும்புகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் அவற்றினை மரமுந்திரிகை வளர்ப்பாளர்களுக்கு வழங்கவும் அத்தோடு நாட்டின் வேறுபட்ட

காலநிலைக்கு பொருந்தும் வகையில் புதிய வகைகளை வளர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒரு ஹெக்டெயருக்கு 1000 கிலோகிராம் என்ற அடிப்படையில் மரமுந்திரிகை விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்குடன் இரு புதிய வகை மரமுந்திரிகைகள் அறிமுகப்படுத்தப்படும்.

2.2 சிறந்த விவசாய செயன்முறைகளின் பிரயோகம்

குறைந்த விளைச்சலைத் தரும் நாற்றங்கால் அடிப்படையிலான செடிகளை அகற்றிவிட்டு மீண்டும் மீள்நடுகை செய்யப்படுவதற்கு ஒவ்வொரு வருடமும் சிறிய அடிப்படையில் மரமுந்திரிகை வளர்ப்பாளர்கள் நெறிப்படுத்தப்பட்டனர். சிறந்த விவசாய செயன்முறைகளை பிரயோகிப்பதனூடாக மரமுந்திரிகை விளைச்சலை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய தோட்டத்துறை முகாமைத்துவ நிறுவகத்துடன் இணைந்து மரமுந்திரிகை வளர்ப்பாளர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டன. அடுத்து வரும் மூன்று வருட காலங்களிலும் இதனை செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நோக்கத்திற்காக கட்டில் ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூக்கும் காலத்தில் அதிக மழையின் காரணமாக தோட்டத்துறைகளில், தளிர்கள் அழுகும் நோய் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.

இதன் பெறுபேறு மரமுந்திரிகை விளைச்சலானது 30% - 40% வரை குறையலாம். இதைவிட சிறிய அளவில் மரமுந்திரிகை வளர்ப்பாளர்களை மரமுந்திரிகை வளர்ப்பு தொடர்பில் அறிவுப்பூர்வமாக்குதல் மிக முக்கியமான ஒரு காரணியாக இருக்கின்றது. முதிர்ச்சியுற்ற மரமுந்திரிகைகளுக்கு கம்பளிப்பூச்சினால் ஏற்படக்கூடிய சேதத்தின் அளவை குறைக்கும் நோக்குடன் ஒரு பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டமானது ஆராய்ச்சி அலகுடன் கூட்டிணைந்து செயற்படுத்துகை செய்யப்படுவதுடன் அது அடுத்துவரும் மூன்று வருடங்களில் செயற்படுத்துகை செய்யப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய செடிப் பண்ணைகள்

கூட்டுத்தாபனத்தில் மத்திய செடிப் பண்ணைகளாவன மிஹிந்தலை, தம்புள்ள, கமண்டலுவ தோட்டத்துறை, அளுத்தாராமை, கும்புக்கண, ஹார்டி தோட்டத்துறை மற்றும் சந்திரிக்கா வெவ ஆகிய இடங்களில் உள்ளது. இந்தப் பண்ணைகளில் உயர்வகை மரமுந்திரிகை தாவரங்களின் ஒட்டு செடிகள் கூட்டுத்தாபனர்களின் அலுவலர்களின் கண்காணிப்பாளர்களின் கீழ் வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த செடிப் பண்ணைகளில் 500,000 ஒட்டு மரமுந்திரிகை செடிகள் வருடாந்தம் தயாரிக்கப்படுவதுடன் எதிர்வரும் 3 வருடங்களில் ஒரு வருடத்திற்கு 500,000 செடிகள் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. செடி உற்பத்திகள் தொடர்பில் புதிய தொழில்நுட்பங்களின் பாவனை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

3. மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பின் அறுவடை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்

இலங்கை மரமுந்திரிகைகளுக்கு இருக்கும் சுவை, பருமன் மற்றும் அதன் நிறம் காரணமாக உலக சந்தையில் இவற்றிற்கு உயர்ந்த கேள்வி உண்டு. எவ்வாறாயினும் வருடாந்த பச்சை முந்திரிகைகளின் விளைச்சலானது 10,000 – 12,000 வரை இருப்பதினால் உடனடியாக ஏற்றுமதியின் செயற்றிறனை அதிகரிப்பது சாத்தியப்படக்கூடியதொன்றல்ல. இத்தோடு மரமுந்திரிகை பருப்புக்களின் அகநுகர்வும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதைவிட ஒருகிலோ மரமுந்திரிகை பருப்புக்களின் உற்பத்தி செலவினமானது அதிகரித்துள்ளமையால் இதன் விலையானது ரூபாய். 1800.00 – 2400.00 வரை அதிகரித்துள்ளது. இந்த உண்மைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு மரமுந்திரிகையின் மூலம் கிடைக்கக்கூடிய இலாபத்தை அதிகரிக்கவும் மற்றும் அதன் தரத்தைக் கூட்டவும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

3.1 சிறந்த உற்பத்தி செயன்முறைகள்

கூட்டுத்தாபனமானது, கட்டளைகளை பயன்படுத்துதல், பெறுமானம் சேர்ப்பு, சிறந்த உற்பத்தி செயன்முறைகளை பயன்படுத்தி உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துதல், சுகாதாரமான உற்பத்தி செயன்முறைகளை பயன்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதலினூடாக மரமுந்திரிகை செயன்முறைகளை நவீனமயப்படுத்துதல், புதிய முறையில் பொதியிடல் முறைகள் மற்றும் சிறிய மட்டத்திலான வினைமுயற்சியாளர்களுக்கிடையே புதிய வகை உற்பத்தி பொருட்களின் முறைகளை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றினை ஊக்குவிக்கின்றது. இந்நோக்கத்திற்காக நெதகமுவ எனும் இடத்தில் உள்ள பயிற்சி நிலையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

3.2 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

சிறிய அளவிலான மரமுந்திரிகை உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் சர்வதேச சந்தையிலுள்ள மரமுந்திரிகையின் தரத்தை அடைவதற்கு அந்த உற்பத்தியாளர்களின் உற்பத்திக்களை உயர்த்தும் நோக்குடன் கூட்டுத்தாபனமானது, இத்தகைய ரீதியிலான மரமுந்திரிகை செயன்முறையில் ஈடுபட்டுள்ளோரின் 40 பேருக்கு ஆண்டுதோறும் இவ்விடயம் தொடர்பில் பயிற்சியினை வழங்குகின்றது. இச்செயன்முறையானது அடுத்துவரும் 3 வருடங்களிலும் தொடரப்படும்.

அத்துடன் தற்போது மரமுந்திரிகை செயன்முறை கைத்தொழிந்துறையினை செய்யத் தொடங்கியுள்ளோருக்கு மின்சாரத்தின் உதவியுடன் செயற்படும் மரமுந்திரிகையின் தோலை துப்பரவாக்கித்தரும் இயந்திரமும் மற்றும் வெதுப்பகத்தையும் ஓர் நியாயமான விலையில் வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டமானது கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டு அது தொடர்ந்தும் செய்துகொண்டு வரப்படுகின்றது.

3.3

மரமுந்திரிகை வளர்ப்பாளர்களிடமிருந்து பச்சை மரமுந்திரிகையை கொள்வனவு செய்தல்

மரமுந்திரிகை செயன்முறை ஆலைகளினால் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் மரமுந்திரிகைகளின் அளவின் மட்டத்தை தொடர்ந்தும் பேணும் பொருட்டு கூட்டுத்தாபனமானது அதனது தோட்டத்துறைகளிலிருந்து சேகரிக்கும் விளைச்சலைவிட மேலதிகமாக மரமுந்திரிகை வளர்ப்பாளர்களிடமிருந்தும் கடந்த வருடம் கொள்வனவு செய்தது. இந்த பணிக்கு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர்களுக்கும் மற்றும் விஸ்தரிப்பு அலுவலர்களுக்கும் இந்த பொறுப்பு கையளிக்கப்பட்டது. இச்செயற்பாட்டின் மூலம் மரமுந்திரிகை வளர்ப்பாளர்கள் தமது மரமுந்திரிகைகளுக்கு உயர்ந்த விலையைப் பெற்றுக்கொண்டதுடன் மரமுந்திரிகை விற்பனை செயற்பாட்டில் வழமையாக முகவர் மரமுந்திரிகை விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் பச்சை மரமுந்திரிகைகளை பெற்றுக்கொள்வார்கள் ஆனால் முகவர் இம்முறை முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டில் இல்லாத காரணத்தினால் அது மரமுந்திரிகை தொடர்பில் ஒரு நிலையான விலையை பேணுவதற்கும் ஏதுவாக அமைகின்றது. அடுத்துவரும் மூன்றுவருட காலங்களில் விவசாயிகளிடமிருந்து பச்சை மரமுந்திரிகைகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதைவிட மரமுந்திரிகை பருப்புக்களும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது.

3.4

மரமுந்திரிகை உப உற்பத்திகளை மேம்படுத்தல்

மரமுந்திரிகை விளைச்சலிலிருந்து பச்சை மரமுந்திரிகைகள் வேறதாக்கப்படுவதுடன் முந்திரிப்பழங்கும் அவற்றிலிருந்து எதுவித பயனையும் பெற்றுக் கொள்ளாது விரயமாகின்றது. இதற்கமைவுற ஒவ்வொரு வருடமும் 10,000 முந்திரிப்பழங்கள் எதுவித பயனும் பெறப்படாது அவை விரயமாகின்றன.

இவ்விடயம் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த முந்திரிப்பழங்களைப் பயன்படுத்தி வைன் உற்பத்தி செய்யவும் அதுபோன்று இந்த முந்திரிப்பழங்களை சேமிப்பதற்கு ஒரு சேமிப்பகமும் புத்தளத்திலுள்ள செயன்முறை நிலையத்தில் தாபிக்கப்பட்டது. இதன்மூலம் உயர்தரமான 4,500 வைன் போத்தல்கள் பெறப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ரீதியான செயற்பாடு வெற்றிகொள்ளப்படின இந்த முந்திரிப்பழங்களைப் பயன்படுத்தி தொடர்ந்தும் வைன் உற்பத்தி செய்து அவற்றை அடுத்துவரும் மூன்று வருட காலங்களில் சந்தைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைவிட இந்த முந்திரிப்பழங்களிலிருந்து மதுசாரம் அற்ற பானங்கள், பழச்சாறு, பழப்பாகு மற்றும் முந்திரிப்பழங்களிலிருந்து உப உற்பத்திகளை உற்பத்தி செய்தல் தொடர்பில் ஆராய்ச்சியை முன்னெடுப்பதற்கும் அதுபோன்று இவ்விடயம் தொடர்பில் பயிற்சியை வழங்கவும் உற்பத்திகளை சந்தைப்படுத்தவும் தொடர்பிலான ஒரு இணை நிகழ்ச்சித்திட்டமானது தனியார் துறையினருடன் இணைந்து செயற்படுத்துகை செய்யப்படுகின்றது.

4. மனிதவள அபிவிருத்தியும் உற்பத்தித் திறன் அதிகரிப்பும்

மனிதவள பயிற்சியும் அபிவிருத்தியும்

பதவியணியினரில் சகல மட்டத்தையும் சார்ந்த அலுவலர்களின் பயிற்சியினையும் அபிவிருத்தியினையும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சியினை அக பயிற்சியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டமானது, பதவியணியினருக்கு அவரவர்களின் பணி தொடர்பிலான உற்பத்தி திறனின் உயர் மட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கும் அதுபோன்று அவர்களுடைய விடயத்துறையில் இற்றைப்படுத்தப்பட்ட அறிவினை பெற்றுக்கொள்வதற்கும், அண்மித்த தகவல்கள் தொடர்பில் அறிவினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பினையும்

அத்துடன் சுய ஊக்குவிப்பினூடாக உயர் மட்டத்திலான வினைத்திறனையும் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கின்றது. அடுத்துவரும் மூன்றுவருட காலப்பகுதிக்கும் இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

பதவியணியினரின் மீள்கட்டமைப்பும் செயலாற்றுகை மதிப்பீடும்

கூட்டுத்தாபனத்தின் பிராந்திய வலையமைப்பு அலுவலர்களுக்கு கணணிகள் மற்றும் தொலைமடல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோன்று தொடர்பாடல் வசதிகளாவன இணையதளத்தின் நுழைவு வசதியுடன் துணையுடன் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டுத்தாபனத்தின் நடப்பு அபிவிருத்தி செயன்முறைகள் உறுதிப்படுத்தப்படல் பொருட்டு பதவியணியினர் மீள் கட்டமைப்பு செய்யப்படுவதற்கும் அத்துடன் கூட்டுத்தாபனத்திற்கான ஆட்சேர்ப்பும் அதுபோன்று பதவி உயர்வு திட்டமும் மீளாய்வு செய்யப்படுவதற்கும் தீர்வுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது கூட்டுத்தாபனத்தின் பதவியணியினரின் செயலாற்றுகையானது உச்சப்படுத்தப்பட்டதனை உறுதிபடுத்தும் என்பதுடன் அது கூட்டுத்தாபனமானது அதன் முன்னிற்கும் சவால்களை அடுத்து வரும் மூன்று வருடங்களில் வெற்றிக்கொள்ளப்படுவதற்கு இயலச்செய்யும். பதவியணியினரின் சகல மட்டத்தினரினதும் செயலாற்றுகையை மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

2013.12.31

2014.12.31 இல் உள்ளவாறான நிதிநிலைமையின் திரட்டப்பட்ட கூற்று

(மீள்குறிப்பிடப்பட்டது)

ரூபாய்.

சொத்துகள்

குறிப்புகள்

ரூபாய்.

ரூபாய்.

63,915,955.56	நடப்பு அல்லாத சொத்துகள்			
30,465,749.11	சொத்து, ஆதனம் மற்றும் கருவிகள்	01	77,005,215.45	
29,288,491.33	முதிர்ச்சியற்ற பரப்பெல்லை செலவினம்	02	35,141,076.20	
215,375.77	முதிர்ச்சியற்றா பரப்பெல்லை செலவினம்	03	25,852,827.72	
618,787.46	மூலதன நடைமுறை வேலை		1,046,491.00	
<u>124,504,359.23</u>	ஏனைய சிறிய கருத்திட்டங்கள்	04	<u>614,594.38</u>	
	மொத்த நடப்பல்லாசொத்துகள்			139,660,204.75
	நடப்புச் சொத்துகள்			
29,460,013.42	இருப்பு	05	48,712,114.42	
60,042,256.09	வியாபார கடன்பட்டோர் மற். ஏனைய பெறு.	06	24,842,906.55	
5,460,727.53	முற்பண கொடுப்பனவுகள் / வைப்புகள்	07	10,079,743.24	
66,529,295.29	காசும் காசிற்கு சமமானவையும்	08	<u>60,878,673.12</u>	
<u>161,492,292.33</u>	மொத்த நடப்புச் சொத்துகள்			144,513,437.33
<u>285,996,651.56</u>	மொத்த சொத்துகள்			<u>284,173,642.08</u>
	ஒப்புரவும் பொறுப்புகளும்			
	ஒப்புரவும்			
40,000,000.00	ஆரம்ப மூலதனம்		40,000,000.00	
58,744,656.00	அரசு மானியம்		78,956,936.39	
19,691,009.66	ஏனைய நபர்களிடமிருந்து மானியம்	09	19,303,961.19	
22,241,383.25	மூலதன ஒதுக்கீடு	10	22,215,332.25	
81,339,297.02	இலாபநட்ட கணக்கு		<u>56,278,274.35</u>	
222,016,345.93	மொத்த ஒப்புரவு			216,754,504.18
	நடப்பல்லாத பொறுப்புகள்			
33,874,951.54	பணிக்கொடை ஏற்பாடு		42,414,576.01	
3,256,512.00	வாகன குத்தகை		-	
<u>37,131,463.54</u>	மொத்த நடப்பல்லாத பொறுப்புகள்		42,414,576.01	
	நடப்பு பொறுப்புகள்			
26,848,842.09	வியா.க/பட்டோர் மற். ஏனைய கொடுப்பனவு	11	25,004,561.89	
26,848,842.09	மொத்த நடப்பு பொறுப்புகள்			67,419,137.90
<u>285,996,651.56</u>	மொத்த ஒப்புரவு மற்றும் பொறுப்புகள்			<u>284,173,642.08</u>

எம்.டி.எஸ்.கே.பிரிஸ்
உதவி பொது முகாமையாளர் - நிதி

பி.ஆர்.பி.எஸ்.சி.விஜயவர்க்குரிய
தலைவர்

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

கணக்கியல் கொள்கைகள் - 2014

(1) இலங்கை கணக்கியற் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவுற கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

(2) நிலையான சொத்துக்களின் பெறுமானத்தேய்வு நிலையான தவனைக் கட்டணங்களாக அதாவது நேர்கோட்டு முறையில் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நிலையான சொத்து கொள்வனவு செய்யப்பட்ட வருடத்தில் கொள்வனவு திகதி கருத்திற்கொள்ளப்பட்டு பெறுமானத்தேய்வு கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கட்டிடங்களைப் பொறுத்தவரையில் அக்கட்டிடம் பூரணப்படுத்தப்படுத்தப்பட்ட திகதி கருத்திக்கொள்ளப்படாது அக்குறிப்பிட்ட கட்டிடத்தின் நிர்மான வேலை பூரணப்படுத்தப்பட்ட வருடத்தில் முழு வருடத்திற்குரிய பெறுமானத்தேய்வும் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

(3) பெறுமானத்தேய்வு வீதங்கள் வருமாறு:

வாகனங்கள்	20%
சொத்து ஆதனம்	10%
அலுவலக கருவிகள்	10%
குழாய் கிணறு	10%
தளபாட பொருத்துக்கள்	06%
கட்டிடங்கள் - நிலையானவை	03%
கட்டிடங்கள் - அரை நிலையானவை	33%

(4) இருப்பு மதிப்பீடானது பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது:

அ. மரமுந்திரிகை பருப்பு மற்றும்	-	கிரயம் மற்றும் தேறிய
மரமுந்திரிகை ஓட்டின் திரவம்		காசாக்கத்தக்க பெறுமதி.,
		இரண்டில் குறைவானது

- ஆ. மரமுந்திரிகை விதைகள் - மிதப்பு / சந்தை விலை
 இ. செம்மறி ஆடுகள் மற்றும் - பிராந்திய சந்தை விலை
 பால் தரும் விலங்குகள் - (நிஜ பாரம்)
 ஈ. தெங்கு - காசாக்கத்தக்க பெறுமதி
 உ. ஏனைய இருப்புக்கள் - கிரய விலையில்

- (5) தலைமை அலுவலக செலவிகங்களாவன, கிரய நிலையங்களுக்கு செலவிடப்பட்ட மொத்த சம்பள செலவினங்களின் அடிப்படையில் கிரய நிலையங்களுக்கு இடையில் பகிரப்பட்டது.
- (6) தோட்டத்துறையின் பொது செலவினமானது, முதிர்ச்சியுற்ற, முதிர்ச்சியுரா பரப்பெல்லை தாவரப் பண்ணை, கால்நடை வளர்ப்பு என்பனவற்றிற்கிடையே உண்மையான தொழில் நாட்களின் அடிப்படையில் பகிரப்பட்டது.
- (7) மரமுந்திரிகை மற்றும் தெங்கு முதிர்ச்சி பரப்பெல்லையின் கடன்தீர்வு வருடத்திற்கு 5% ஆகும்.
- (8) ஐயக்கடன் தொடர்பிலான ஒதுக்கீடு மொத்த கடன்பட்டோரில் 3.53% ஆகும். ஒதுக்கீட்டு கணக்கானது, இறுதி வருடத்தில் காட்டப்படும் ஐயக்கடன் கணக்கினை பதிவழிக்கும்பொருட்டு மாற்றீடு செய்யப்படும்.
- (9) சட்டத்தின் பிரகாரம் ஊழியர்களுக்கு செலுத்தப்படவேண்டிய பணிக்கொடையானது முன்னைய சேவைக் காலத்திற்கு உரியதாக இருப்பின் அது கணக்கியல் ஆண்டில் வருமானத்திற்கு எதிராக விதிக்கப்படும். நடப்பு சேவை காலத்திற்கு பணிக்கொடையானது அவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய கணக்கியல் ஆண்டு கணக்கில் பதியப்படும்.
- (10) கூட்டுத்தாபனத்திற்குரிய மூலதன மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் அந்ந மூலதன மானியத்திற்கான நிலையான சொத்துக்கள் இணங்காணப்பட்டு அந்த மானியமும் மற்றும் கணக்கியல் கட்டளை சட்டங்களுக்கு அமைய நீண்ட

(11) கால சொத்தாக இணங்காணப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளும் மூலதனமாக்கப்படும்.

பெறுமானத்தேய்வு மற்றும் கடன்தீர்வு அடிப்படையில் கணக்குப் புத்தகங்களில் பதியப்பட்ட உண்மையான பெறுமானமானது மூலதன சொத்துக்களிலிருந்து பதிவழிக்கப்பட்டு அதனை தொடர்ந்து அதற்கு சமமான ஒரு பெறுமதி மூலதன மானியத்திலிருந்து ஒரு வருமானமாக இணங்காணப்படும்.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

குறிப்பு - 01

சொத்து ஆதனம் மற்றும் கருவிகள்:

சொத்து	01.01.2014 இல் உள்ளவாறான கொள்விலை மீள்பெறுமானம் (ரூபாய்.)	வருட காலப் பகுதியில் சேர்ப்பு மீள் பெறுமானம் (ரூபாய்.)	வருட காலப் பகுதியில் விற்பனை மாற்றீடு (ரூபாய்.)	31.12.2014 இல் உள்ளவாறான மொ. கொள்விலை மீள்பெறுமானம் (ரூபாய்.)	31.12.2014 இல் உள்ளவாறான திரட்டப்பட்ட பெறு.தேய்வு (ரூபாய்.)	31.12.2014 இல் உள்ளவாறான குறைத்து எழுதப்பட்ட மிகுதி (ரூபாய்.)
நிலம்	9,516,899.57	2,259,047.44	-	11,775,947.01	-	11,775,947.01
கட்டிடங்கள் (நிலையானவை)	39,732,643.38	614,385.77	-	40,347,029.15	14,722,416.51	25,624,612.64
கட்டிடங்கள் (பகுதி நிலையா.)	-	162,210.00	-	162,210.00	12,614.17	149,595.83
மோட்டார் வாகனங்கள்	50,066,717.84	20,900,398.00	515,000.00	70,452,115.84	43,541,082.04	26,911,033.80
ஆதனமும் இயந்திரங்களும்	14,039,320.45	249,547.20	-	14,288,867.65	9,201,934.90	5,086,932.75
கருவிகளும் பொருத்துக்களும்	8,489,447.43	79,440.50	-	8,568,887.93	7,589,547.57	979,340.36
அலுவலக கருவிகள்	9,768,002.49	204,170.00	-	9,972,172.49	7,604,387.84	2,367,784.65
தளபாடமும் பொருத்துக்களும்	6,087,886.82	307,298.50	-	6,395,185.32	3,813,092.85	2,582,092.47
குழாய்க் கிணறு	826,682.00	-	-	826,682.00	426,451.55	400,230.45
பயிர்ச்செய்கை கிணறு	499,499.00	145,500.00	-	644,999.00	126,178.13	518,820.87
நீர்த்தாங்கி	608,824.62	-	-	608,824.62	-	608,824.62
	139,635,923.60	24,921,997.41	515,000.00	164,042,921.01	87,037,705.56	77,005,215.45

அட்டவணை - 2அ

முதிர்ச்சியுற்ற பரப்பெல்லை – மரமுந்திரிகை

பெருந்தோட்டம்	முதிர்ச்சியடைந்த வரை கொள்விலை 2014.01.01 இல் உள்ளவாறானது (ரூபாய்)	காலக்கழிவிற்கு ஒதுக்கீடு 2014.01.01 இல் உள்ளவாறானது (ரூபாய்)	தேறிய பெறுமதி 2014.12.31 இல் உள்ளவாறானது (ரூபாய்)
ஹார்டி பெருந்தோட்டம்	2,928,520.81	1,615,294.83	1,313,225.98
கமன்டலுவ பெருந்தோட்டம்	14,708,944.94	9,795,627.37	4,913,317.57
புத்தளம் பெருந்தோட்டம்	30,069,888.71	16,745,746.01	13,324,142.70
எலுவன்குளம் விதை காணி	13,933,185.28	8,175,578.56	5,757,606.72
விலாச்சியா தாவர வளர்ப்பு மையம்	655,569.86	97,627.31	557,942.55
நாளந்தா தாவர வளர்ப்பு மையம்	4,440,584.27	603,837.40	3,836,746.87
மஹூயா தாவர வளர்ப்பு மையம்	1,150,848.05	57,542.40	1,093,305.65
மொனறாகலை தாவர வளர்ப்பு மையம்	1,936,618.75	96,830.94	1,839,787.81
மொத்தம்	69,824,160.67	37,188,084.82	32,636,075.85

அட்டவணை - 2ஆ

முதிர்ச்சியுற்ற பரப்பெல்லை –
தெங்கு

பெருந்தோட்டம்	முதிர்ச்சியடைந்த வரை கொள்விலை 2014.01.01 இல் உள்ளவாறானது (ரூபாய்)	காலக்கழிவிற்கு ஒதுக்கீடு 2014.01.01 இல் உள்ளவாறானது (ரூபாய்)	தேறிய பெறுமதி 2014.12.31 இல் உள்ளவாறானது (ரூபாய்)
ஹார்டி பெருந்தோட்டம்	1,439,080.66	410,946.78	1,028,133.88
கமன்டலுவ பெருந்தோட்டம்	2,437,612.22	1,079,543.82	1,358,068.40
புத்தளம் பெருந்தோட்டம்	431,998.76	313,200.69	118,798.07
	4,308,691.64	1,803,691.29	2,505,000.35

இலங்கை மரமுந்திரிகை

கூட்டுத்தாபனம் குறிப்பு - 03

முதிர்ச்சியுறா பரப்பெல்லை செலவினம்

		(ரூபாய்.)
மரமுந்திரிகை	அட்டவணை - 2அ	21,603,728.88
தெங்கு	அட்டவணை - 2ஆ	4,249,098.84
	மொத்தம்	<u>25,852,827.72</u>

அட்டவணை - 3அ

முதிர்ச்சியுறா பரப்பெல்லை - மரமுந்திரிகை

பெருந்தோட்டம்	2014.12.31 இல் உள்ளவாறான கொள்விலை (ரூபாய்.)
ஹார்டி பெருந்தோட்டம்	2,118,383.71
கமன்டலுவ பெருந்தோட்டம்	3,151,152.05
புத்தளம் பெருந்தோட்டம்	2,858,742.38
எலுவன்குளம் விதை காணி	468,616.64
மண்கேர்னி பெருந்தோட்டம்	1,244,084.70
எல்கதுவ விதை காணி	1,380,669.30
மஹாஓயா விதை காணி	443,285.25
மொன்றாகலை விதை காணி	220,336.00
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி	1,366,018.75
நெதகமுவ செயன்முறை நிலையம்	135,360.40
ஓயம்மதுவ தாவர வளர்ப்பு மையம்	7,459,045.38
விலாச்சியா தாவர வளர்ப்பு மையம்	4,288.00
கொண்டாச்சி தாவர வளர்ப்பு மையம்	753,746.32
மொத்தம்	<u>21,603,728.88</u>

அட்டவணை - 2ஆ

முதிர்ச்சியுறா பரப்பெல்லை - தெங்கு

பெருந்தோட்டம்	2014.12.31 இல் உள்ளவாறான கொள்விலை (ரூபாய்.)
ஹார்டி பெருந்தோட்டம்	1,857,437.72
கமன்டலுவ பெருந்தோட்டம்	754,890.24
புத்தளம் பெருந்தோட்டம்	630,182.49
ஓயம்மதுவ தாவர வளர்ப்பு மையம்	1,006,588.39
	<u>4,249,098.84</u>

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

குறிப்பு - 04

ஏனைய சிறிய கருத்திட்டங்கள்

கருத்திட்டம்	2014.12.31	
	இல்	
	உள்ளவாறான	
	கொள்விலை	
	(ரூபாய்.)	
தேக்கு பயிர்ச்செய்கை கருத்திட்டம்	366,606.53	
பப்பாளி கருத்திட்டம்	237,187.85	
வாழைப்பழம் / சிற்றரிக் அமில தாவர கருத்திட்டம்	10,800.00	
	<u>614,594.38</u>	

குறிப்பு - 05

இருப்பு	(ரூபாய்.)	
சில்லறைகள்	4,050,553.19	
வைன்	693,206.64	
விலங்கு வளர்ப்பு	3,562,360.00	
மரமுந்திரிகை பருப்பு	10,488,706.85	
பச்சை மரமுந்திரிகை	24,142,430.74	
நாற்றுக்கள்	5,206,342.10	
பொதியிடல் சாதனங்கள்	554,690.90	
தெங்கு	13,824.00	
	<u>48,712,114.42</u>	

குறிப்பு - 06

வியாபார கடன்பட்டோர் மற்றும் ஏனைய பெறுகைகள்

	(ரூபாய்.)	
வியாபார கடன்பட்டோர்	458,108.50	
கழி : அறவிட முடியாக் கடன் ஒதுக்கீடு	<u>16,171.00</u>	441,937.50
சில்லறை கடன்பட்டோர்	25,408,763.05	
கழி : மதிப்பிறக்கப்பட்டதால் நட்டம்	<u>1,007,794.00</u>	24,400,969.05
		<u>24,842,906.55</u>

இலங்கை மரமுந்திரிகை

கூட்டுத்தாபனம் குறிப்பு - 07
வைப்புக்கள் மற்றும் முற்பணங்கள்

முற்பணங்கள்	449,790.00
முற்பணக்கொடுப்பனவுகள்	6,144,405.74
வைப்புகள்	3,485,547.50
	10,079,743.24

குறிப்பு - 08

காசும் காசிற்கு சமனானவையும்

	(ரூபாய்.)
வழிப்போக்கிலுள்ள காசு	83,708.94
காசு மீதி / வங்கி மீதி	60,794,964.18
	60,878,673.12

குறிப்பு - 09

ஏனைய நபர்களிடமிருந்து மானியம்

	(ரூபாய்.)
வடக்கு, கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி கருத்திட்டம்	7,021,916.21
துணைத் தோட்ட தாவர அபிவிருத்தி அமைச்சு	1,612,451.80
சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கை அமைச்சு	10,669,593.18
	19,303,961.19

குறிப்பு - 10

மூலதன ஒதுக்கீடு

	(ரூபாய்.)
மீள்பெறுமான ஒதுக்கீடு - வாகனம்	21,702,602.03
ஏனைய மூலதன ஒதுக்கீடு	512,730.22
	22,215,332.25

குறிப்பு - 11

நடப்பு பெறுப்புகள்

	(ரூபாய்.)
சில்லறை கடன்கொடுத்தோர்	13,911,424.81
அட்டுறு செலவினங்கள்	11,093,137.08
மொத்தம்	<u>25,004,561.89</u>

குறிப்பு - 12

முன்னைய வருடத்தில் இனங்காணப்பட்டதுடன் கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றத்தை ஏற்றபடுத்த வேண்டியதாய் இருக்கின்ற பெறுமானங்களாவன, இலங்கை கணக்கியல் கட்டளை சட்டங்கள் மற்றும் கணக்கீட்டு கொள்கைகள் என்பவை கருத்திற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டில் சீராக்கப்பட்டதுடன் ஒப்புமை பெறுமானங்களாவன மீள்குறிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்
வர்த்தக பிரிவு

2014.12.31 இல் முடிவுற்ற வருடத்திற்கான வருமானம் பற்றிய திட்டப்பட்ட கூற்று

<u>2013.12.31</u>		<u>விபரங்கள் 2014.12.31</u>
	<u>விற்பனை</u>	
79,451,283.62	மரமுந்திரிகை பருப்பு	63,334,146.00
-	மரமுந்திரிகை தாய் விதைகள்	-
54,306,175.00	மரமுந்திரிகை கன்றுகள்	50,865,900.00
447,484.03	தெங்கு	1,170,028.84
24,570.00	உட்திரும்பல்	-
134,180,372.65	<u>தேறிய விற்பனை</u>	115,370,074.84
	<u>விற்பனையின் கொள்விலை</u>	
(2,379,414.63)	இருப்பில் (அதிகரிப்பு) குறைவு	(292,510.82)
8,286,338.92	நாற்று உற்பத்தி செலவினம்	6,831,406.95
53,777,950.91	பருப்பு உற். கொள்விலை/ஆலை செல.	27,257,248.33
16,005,236.36	முதிர்ச்சியுற்ற பரப்பெல்லை நிர்வாகம்	19,939,368.87
6,895,925.38	முதிர்ச்சியுற்ற பரப்பெல்லை நேரடி செல.	8,640,179.67
82,586,036.94	மொத்த விற்பனையின் கொள்விலை	62,375,693.00
51,594,335.71	<u>மொத்த இலாபம்/(நட்டம்)</u>	52,994,381.84
	<u>செலவினம்</u>	
22,076,033.71	நிர்வாக செலவினம்	29,345,618.67
	(செயன்முறை நிலையம் மற். நாற்.பண்ணை	
29,518,302.00	<u>காலக்கழிவிற்கு முன் இலாபம்/(நட்டம்)</u>	23,648,763.17
3,044,757.11	காலக்கழிவு	3,283,050.99
26,473,544.89	<u>காலக்கழிவிற்கு பின் இலாபம்/(நட்டம்)</u>	20,365,712.18
(54,807.78)	இலாபம்/(நட்டம்) வைன்	313,034.62
95,000.00	இலாபம்/(நட்டம்) செயன்முறை கருவி	129,400.00
-	இலாபம்/(நட்டம்) பப்பாளி கருத்திட்டம்	8,586.81
247,215.52	இலாபம்/(நட்டம்) விலங்கு வளர்ப்பு	(307,992.97)
26,760,952.63	<u>தொழிற்பாட்டு இலாபம்/(நட்டம்)</u>	20,508,740.64
	<u>ஏனைய வருமானம்</u>	
22,774,500.00	அரசு மானியம் (நடப்பு)	21,235,000.00
2,531,823.00	இலாபம்/(நட்டம்) நிலை. சொத்து விற்பனை	265,147.00
6,668,907.90	வட்டி வருமானம்	3,151,683.11
846,271.90	சில்லறை வருமானம்	498,181.30
160,030.74	காலக்கழிவு - ஏனைய நபர். மானியம்	161,036.82
32,981,533.54	<u>ஏனைய மொத்த வருமானம்</u>	25,311,048.23
	<u>ஏனைய செலவினம்</u>	
21,417,288.22	நிர்வாக செலவினம் (தலைமை காரி.)	24,050,413.02
38,325,197.95	<u>தேறிய இலாபம்/(நட்டம்)</u>	21,769,375.85

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்				
சேவைத்துறை				
2013.12.31	2014.12.31 இல் முடிவுற்ற வருடத்திற்கான வரவு செலவு கணக்கு			
				(ரூபாய்.)
	வரவு			
23,032,116.15	அரசு மானியம் -	மூலதனம்	- நடப்பு வருடம்	17,072,009.24
1,852,413.21			- காலக்கழிவு	2,215,710.37
29,725,500.00		- Recurrent		28,765,000.00
54,610,029.36	மொத்த வருமானம்			48,052,719.61
	கழி:			
	செலவினம்			
27,954,053.91	தலைமை அலுவலகம்		32,578,767.62	
23,032,116.15	மூலதன மானியம் ?		17,072,009.24	
38,027,315.36	விரிவாக்கப்பட்ட சேவை		42,451,595.13	
2,192,343.89	ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்		2,839,104.31	
762,504.52	ஓயம்மதுவ தாவர வளர்ப்பு மையம்		731,327.44	
-	கொண்டாச்சி தாவர வளர்ப்பு மையம்		206,933.20	
91,968,333.83	மொத்த செலவினம்			95,879,736.94
	வருட காலப்பகுதியில் வருமானத்தை மிஞ்சிய செலவின			
(37,358,304.47)	மானது இறுதி இலாப/(நட்டக்) கணக்கிற்கு மாற்றப்பட்டது.			(47,827,017.33)

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்			
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்			
இறுதியாக கூட்டிணைக்கப்பட்டது			
2013.12.31			
2014.12.31 இல் முடிவுற்ற வருடத்திற்கான விரிவான வருமான கூற்று			
(ரூபாய்.)		(ரூபாய்.)	
38,325,197.95	வருமானத் துறையிலிருந்து உழைக்கப்பெற்ற தேறிய இலாபம்		21,769,375.85
(37,358,304.47)	வருடத்தில் வருமானத்தை மிஞ்சு செலவி.	- சேவைத்துறை	(47,827,017.33)
966,893.48			(26,057,641.48)
-	முன்னைய வருட சீராக்கல்	996,618.81	
80,372,403.54	முன்கொண்டு வந்த இலாபம்/(நட்டம்)	81,339,297.02	
80,372,403.54			82,335,915.83
81,339,297.02	முன் எடுத்துச்சென்ற இலாபம்/(நட்டம்)		56,278,274.35

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

காசுப்பாய்ச்சல் கூற்று

2014 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்கான திரட்டப்பட்ட காசுப்பாய்ச்சல் கூற்று

2014 டிசம்பர் 31 இல் முடிவுற்ற வருடத்திற்குரியது

ரூபாய்.

ரூபாய்.

தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்து காசுப்பாய்ச்சல்

வருடத்திற்கான நட்டம்

(26,057,641.48)

காசுப்பெயர்ச்சிக்குட்படாத சாதனங்களில் சீராக்கம்

பெறுமானத்தேய்வு

11,915,716.80

காலக்கழிவு

3,437,424.33

பணிக்கொடை ஏற்பாடு

9,743,212.47

ஐ.க.பட்டோர் பதிவழிப்பும் மதிப்பிற்க்க நட. ஒதுக்.

1,023,965.00

நிலையான சொத்து விற்பனையில் இலாபம்

(265,147.00)

தோட்டத்துறை சொத்துக்களில் முதலீடு

(8,112,751.42)

ஏனைய சிறு செயற்திட்டங்களில் பதிவழிப்பு

160,474.53

ஏனைய நபர்களிடமிருந்து மானியம் காலக்கழிவு

(161,036.82)

அரசு மானிய காலக்கழிவு

(19,287,719.61)

(1,545,861.72)

நடைமுறை மூலதன உருப்படிகளில் மாற்றம்

ஏற்படுத்தும் முன்னர் தொழிற்பாட்டு இலாபம்/(நட்டம்)

(27,603,503.20)

நடைமுறை சொத்து உருப்படிகளில் மாற்றம்

இருப்பு - (அதிகரிப்பு)/குறைவு

(19,252,101.00)

கடன்பட்டோர் - (அதிகரிப்பு)/குறைவு

34,924,145.54

முற்கொடுப்பனவுகள் - (அதிகரிப்பு)/குறைவு

(4,619,015.71)

கடன்கொடுத்தோர் - (அதிகரிப்பு)/குறைவு

639,900.33

நிலுவைச்செலவினங்கள் - (அதிகரிப்பு)/குறைவு

(2,484,180.53)

ஏனைய கொடுப்பனவுகள் - (அதிகரிப்பு)/குறைவு

(3,256,512.00)

5,952,236.63

(21,651,266.57)

பணிக்கொடை ஏற்பாடு

(1,203,588.00)

தொழிற்பாட்டு செயற்பாடுகளிலிருந்து உழைக்கப்பட்ட காசு பாவனை

(22,854,854.57)

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

முதலீட்டு செயற்பாடுகளிலிருந்து காசுப்பாய்ச்சல்

நிலையான சொத்துக்கொள்வனவு	(24,921,997.41)	
நிலையான சொத்து விற்பனை	243,500.00	
மூலதன நடைமுறை வேலை	(831,115.23)	
கிடைக்கப்பெற்ற ஒப்புரவு மானியம்	(226,011.65)	
புதிய நடுகைகளில் முதலீடு	3,435,663.61	
ஏனைய சிறு கருத்திட்டங்களில் முதலீடு	4,193.08	
		(22,295,767.60)
		<u>(45,150,622.17)</u>

நிதிச்செயற்பாடுகளிலிருந்து காசுப்பாய்ச்சல்

அரசு மானியம்		39,500,000.00
காசும் காசிற்கு சமனானவற்றிலும் அதிகரிப்பு		(5,650,622.17)
வருடத்தொடக்கத்தில் காசும் காசிற்கு சமனானதும்	(குறிப்பு - 01)	<u>66,529,295.29</u>
		<u>60,878,673.12</u>
		-
		<u>2014.12.31</u>
		<u>இல்</u>
<u>குறிப்பு - 01</u>	<u>2014.01.01</u>	<u>இல்</u>
	<u>இல் உள்ளவாறாக</u>	<u>உள்ளவாறாக</u>
வங்கி மீதி / காசு மீது	66,445,274.39	60,794,964.18
வழிப்போக்கிலுள்ள காசு	<u>84,020.90</u>	<u>83,794.18</u>
	<u>66,529,295.29</u>	<u>60,878,673.12</u>

இலங்கை மரமுந்திரகை கூட்டுத்தாபனம்
2014.12.31 இல் முடிவுற்ற வருடத்திற்கான ஒப்புரவு கூற்றில் மாற்றம்

மாற்றம்	தொடக்க நிலை மூலதனம்	அரசு மானியம் மூலதனம்	மானியம் வ.கி.க.ச.அ	து.தோ.ப.அ.அ மானியம்	மீள்பெறுமான ஒதுக்கீடு	ஏனைய மூலதன ஒதுக்கீடு	சி.ஏ.ப.த மானியம்	இலாப நட்ட கணக்கு	மொத்த (ரூ.)
2014.01.01 இல் மீதி	40,000,000.00	58,744,656.00	7,247,927.86	1,612,451.80	21,728,653.03	512,730.22	10,830,630.00	81,339,297.02	222,016,345.93
கிடைக்கப்பெற்ற மானியம்	-	39,500,000.00	-	-	-	-	-	-	39,500,000.00
இலாப நட்ட கணக்கிற்கு மாற்றல்	-	(19,287,719.61)	(226,011.65)	-	-	-	(161,036.82)	-	(19,674,768.08)
சொத்து பதிவுப்பி க/குக்கிற்கு மாற்.	-	-	-	-	(26,051.00)	-	-	-	(26,051.00)
முன்னைய வருட சீராக்கம்	-	-	-	-	-	-	-	996,618.81	996,618.81
காலப்பகுதிக்குரிய இலாபம்/நட்டம்	-	-	-	-	-	-	-	(26,057,641.48)	(26,057,641.48)
2014.12.31 இல் மீதி	40,000,000.00	78,956,936.39	7,021,916.21	1,612,451.80	21,702,602.03	512,730.22	10,669,593.18	56,278,274.35	216,754,504.18

வ.கி.க.ச.அ.க - வடக்கு, கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி கருத்திட்டம்

து. தோ. ப. அ. அ - துணை தோட்டத்துறை பயிர் அபிவிருத்தி அமைச்சு

சி.எ.ப.தி - சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம்



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

கணக்காய்வாளர் தலைமை அபிபதி திணைக்களம்

AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය
எனது இல.
My No.

எல்பீ/ஏ/எஸ்எல்சீ/01/14/09


ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2015 யூலை 24

தலைவர்,

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்.



இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் 2014 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீது 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அபிபதியின் அறிக்கை

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக்கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவு மற்றும் 1972 இன் 11 ஆம் இலக்க அரசாங்க கமத்தொழில் கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் 23 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) ஆம் பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இவ்வறிக்கையில் காட்டப்படுகின்றன. நிதி அதிகாரச்சட்டத்தின் 13(7)(ஏ) பிரிவின் பிரகாரம் விரிவான அறிக்கையொன்று சபையின் தலைவருக்கு 2015 யூன் 22 ஆம் திகதி வழங்கப்பட்டது.

1.2 நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முகாமைத்துவத்தின் பொறுப்பு


இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ்கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் கூட்டுத்தாபனத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி கூட்டுத்தாபனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டேன் என நான் நம்புகிறேன்.



1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை கணக்கீட்டு நியமங்கள்

பின்வரும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டன.

(அ) இ.க.நி. இல. 01 நிதிக்கூற்றுக்களை விளங்கிக் கொள்வதற்காக முக்கியமான கணக்குகளைத் தயாரிக்கும் போது பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு அடிப்படையோ அல்லது அடிப்படைகளோ வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(ஆ) இ.க.நி. இல. 02 மரமுந்திரிகையுடன் அண்மித்த 47 உற்பத்திகளுக்குரிய கிரயம் வெவ்வேறாக கணக்கீடு செய்து இருப்பு கணிப்பீடு செய்வதற்குப் பதிலாக அனைத்து உற்பத்திகளினதும் சராசரி கிரயத்தின் பிரகாரம் இருப்பு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தமையால் சில உற்பத்திகளின் விற்பனை விலை சராசரிக் கிரயத்தை விட குறைந்த பெறுமதியைக் கொண்டிருந்தது.



(இ) இ.க.நி. இல. 08

நியமத்தின் பிரகாரம் பொருண்மையான முன்னைய காலப்பகுதியின் வழக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒப்பீட்டுத் பெறுமதி மீண்டும் பிரசுரிக்கப்பட்டு சீராக்கப்பட வேண்டிய போதிலும், நாற்றுமேடைப் பிரிவில் 2013 ஆம் ஆண்டிற்குரிய ரூபா 996,619 ஆன நாற்றுமேடைச் செலவினம் கூடுதலாகக் காண்பிக்கப்பட்டிருந்தமை பின்னோக்கி சீராக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஈ) இ.க.நி. இல. 16

(i) நியமத்தின் பிரகாரம் மீள்மதிப்பீட்டுப் பெறுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் மீள்மதிப்பீடு நடைமுறைக்கு வரும் திகதி மற்றும் சுதந்திரமான மீள்மதிப்பீட்டாளர் ஒருவர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டாரா என்பது வெளிக்காட்டப் பட்டிருக்கவில்லை.

(ii) ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களுக்குரிய மீளாய்வாண்டின் ஆரம்ப திகதியில் உள்ளவாறு திரண்ட பெறுமானத்தேய்வு மீளாய்வாண்டிற்குரிய பெறுமானத்தேய்வு மற்றும் கைதவிர்க்கப்பட்ட சொத்துக்களின் பெறுமானத்தேய்வு வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(iii) நியமத்தின் பிரகாரம் மீள்கணிப்பீடு செய்யப்பட்ட சொத்தொன்றின் நியாயமான பெறுமதி அதன் கொண்டு செல்லும் பெறுமதியிலிருந்து பொருண்மையாக மாறுபடும் போது மேலும் மீள்கணிப்பீடு தேவையான போதிலும், 2009 ஆம் ஆண்டின் பின்னர் வாகனங்கள் தொடர்பாக மீள்கணிப்பீடு செய்யப்படாமல் இருந்ததுடன் முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்த ரூபா 25,600,800 தொகையான வாகனங்கள் கூட்டுத்தாபனத்தினால் தொடர்ந்தும் பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டிருந்தன.



(iv) நியமத்தின் பிரகாரம் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களுக்குரிய சாதாரண பெறுமதி நம்பகத்தன்மையுடன் அளவிட முடியுமாக இருக்கும் போது அதன் மீள்கணிப்பீட்டு பெறுமதி காண்பிக்கப்படுவதாக கணக்கீட்டுக் கொள்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், வாகனங்கள் தவிர்ந்த முழுமையாகப் பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்த ரூபா 20,231,977 கிரயத்திலான ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் கூட்டுத்தாபனத்தினால் தொடர்ந்தும் பயன்படுத்தி வரப்பட்டிருந்தன.

(உ) இ.க.நி. இல. 19


தகைமையுள்ள காப்பீட்டு மதிப்பீட்டாளர் மூலம் அல்லது பணிக்கொடை சூத்திர முறைமை மூலம் சகல பொருண்மையான பிந்திய சேவைகள் நலன் பொறுப்புக்களை அளவிடுவதற்குத் அவசியமாக இருந்த போதும் பணிக்கொடைக்கான ஒதுக்கீடு அதன் பிரகாரம் மதிப்பீடு செய்து முன்னைய சேவைக் கிரயம், வட்டிக் கிரயம், காப்பீட்டு இலாப நட்டங்கள் என்பன கணிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஊ) இ.க.நி. இல. 39

வியாபாரக் கடன்பட்டோர் மற்றும் ஏனைய பெற வேண்டியவைகள், வைப்புக்கள், முற்பணங்கள் மற்றும் முற்செலுத்துகைகள், காசும் காசுக்கு சமமான சொத்துக்கள், வியாபாரக் கடன்கொடுத்தோர் மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகள் என்பவற்றை நிதிச் சொத்துக்களாகவும் நிதிப் பொறுப்புக்களாகவும் இனங்காணுதல், அளவுகோல்கள், சமர்ப்பித்தல் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியன நியமங்களின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதா என வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(எ) இ.க.நி. இல. 41

கூட்டுத்தாபனத்திடமுள்ள உயிரியல் விஞ்ஞான சொத்துக்கள் அதாவது மரமுந்திரிகை மரங்களை இந் நியமத்தின் பிரகாரம் சாதாரண பெறுமதியில் கணக்கீடு செய்தல் மற்றும் வெளிக்காட்டல் இடம்பெற்றிருக்கவில்லை.




2.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) விற்பனை நிலையங்களுக்கு மரமுந்திரிகை விற்பனை செய்யும் போது அட்டுறு அடிப்படையில் விற்பனை இனங்காண்பதற்குப் பதிலாக காசு அடிப்படையில் விற்பனை இனங்காணப்பட்டிருந்ததுடன், அதன் பிரகாரம் மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 460,982 தொகையான கிடைக்க வேண்டிய மீதி கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) மீளாய்வாண்டின் இறுதியில் அரசு மானியங்கள் கணக்கின் மீதி ரூபா 78,956,936 ஆக இருந்ததுடன், அம்மீதி அரசு மானியங்களிலிருந்து கையேற்கப்பட்ட நிலையான சொத்துக்கள், முதிர்ச்சிப் பிரதேச செலவினங்கள் மற்றும் முதிர்ச்சியடையாத பிரதேச செலவினங்கள் என்பன மீளாய்வாண்டின் தேறிய பெறுமதிக்கு சமமாக இருக்க வேண்டிய போதிலும், ரூபா 37,915,049 தொகையான வேறுபாடொன்று அவதானிக்கப்பட்டது.
- (இ) நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் பணிக்கொடை ஒதுக்கீடு மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு என்பன முறையே ரூபா 10,009,513 தொகை மற்றும் ரூபா 1,469,889 தொகையாக இருந்த போதிலும் காசுப் பாய்ச்சல் கூற்றில் அவை முறையே ரூபா 9,743,212 மற்றும் ரூபா 1,203,588 ஆக காண்பிக்கப்பட்டிருந்தன.

2.2.3 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

கீழே காட்டப்பட்டுள்ள பெறுமதிகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.





விடயங்கள்	பெறுமதி	சமர்ப்பிக்கப்பட்டிராத சான்றுகள்
	ரூபா	
சேதமடைந்த நாற்றுக்கள்	மரமுந்திரிகை 3,759,120	90,658 தொகையான சேதமடைந்த மரமுந்திரிகை நாற்றுக்கள் தொடர்பான மெய்மையாய்வு அறிக்கை
மரமுந்திரிகை நாற்றுக்கள் விற்பனை	894,100	8,761 மரமுந்திரிகை நாற்றுக்களை விநியோகிப்பதற்குரிய வழங்கல் கட்டளை

2.2.4 போதியளவு அதிகாரத்தினால் உறுதிப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்கள்

பொது முயற்சிகள் திணைக்களத்தினால் ரூபா 8.5 மில்லியன் பெறுமதியை விடக் கூடாத மோட்டார் காரொன்றையோ அல்லது கெப் வண்டியொன்றையோ தலைவருக்காக கொள்வனவு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அந்த எல்லையைக் கருத்திற் கொள்ளாமல் ரூபா 9,860,000 பெறுமதியான ஜீப் வண்டியொன்று கூட்டுத்தாபனத்தினால் 2014 சனவரி மாதத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இவ்வாகனம் அரசு உத்தியோகத்தொருவருக்கு வழங்கப்பட்டிருந்த தீர்வையற்ற சலுகை வாகன அனுமதிப்பத்திரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு முதலாவது உரிமையாளராக அவரின் பெயரில் பதிவுசெய்து பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது உரிமையாளராக கூட்டுத்தாபனத்தின் பெயருக்கு பதிவு மாற்றப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2010 ஆம் ஆண்டிற்கு முன்கொண்டு வரப்பட்டிருந்த கடன்பட்டோர் மீதி ரூபா 2,003,354 தொகையாக இருந்ததுடன், அதில் ரூபா 1,962,800 தொகை 2009 ஆம் ஆண்டின் போது தேசத்தைக் கட்டியெழுப்புதல் அமைச்சிற்கு நாற்றுக்களை வழங்கியமைக்கான பெற வேண்டிய கடன் மீதியாக காணப்பட்டது.



- (ஆ) பல வருடங்களாக நிலவிவருகின்ற ரூபா 775,134 தொகையான நிறுத்தி வைத்தல் வரி சீராக்கம் செய்யப்படாமல் பெற வேண்டிய கடன் மீதியாக காண்பிக்கப்பட்டிருந்தது.
- (இ) பல வருடங்களாக முன்கொண்டு வரப்படுகின்ற ரூபா 6,721,078 தொகையான 03 பொறுப்பு மீதிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மூன்று மாவட்ட செயலகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மரமுந்திரிகை நாற்றுக்களுக்காக கிடைக்க வேண்டிய நிலுவை தொகையான ரூபா 1,042,665 தொகையை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்கி ஒழுகாமை

பின்வரும் சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்கி ஒழுகாமைகள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்களுக்கான தொடர்பு


இணங்கி ஒழுகாமைகள்

- (அ) 2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டம்

கூட்டுத்தாபனம் வருமான வரி செலுத்துவதற்கு கடப்பாடுடைய நிறுவனமான போதிலும், 2011/2012 வரி மதிப்பீட்டு ஆண்டிற்கும் 2012/2013 வரி மதிப்பீட்டு ஆண்டிற்கும் 2013/2014 வரி மதிப்பீட்டு ஆண்டிற்கும் வரி அறிக்கைகளை தயாரிப்பதற்கோ அல்லது வருமான வரியினைச் செலுத்துவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (ஆ) 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச்சட்டம்

மொத்தமாகவும் சில்லறையாகவும் பொருட்களை விநியோகிக்கின்ற பொருட்களின் உற்பத்தியாளர், அந்நிறுவனமாக இருக்கையில் காலாண்டு புரள்வு ரூபா 3 மில்லியனுக்கு மேற்படுகையிலும் அல்லது வருடாந்த புரள்வு ரூபா 12 மில்லியனுக்கு மேற்படுகையிலும் பெறுமதிசேர் வரிக்காக பதிவு செய்து கொண்டு பெறுமதிசேர் வரியினை அறவிடப்படவேண்டிய போதிலும், கூட்டுத்தாபனத்தால்





வரியினை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) 2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரி அதிகாரச்சட்டம்

உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காலாண்டு புரள்வு ரூபா 3 மில்லியனுக்கு மேற்பட்ட அல்லது வருடாந்த புரள்வு ரூபா 12 மில்லியனுக்கு மேற்பட்ட நிறுவனங்களால் தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரியினைச் செலுத்துவதற்கு கடப்பாடுடைய போதிலும், கூட்டுத்தாபனத்தினால் தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரியினை செலுத்துவதற்காக பதிவுசெய்து வரியினை செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.


(ஈ) 2011 செப்டெம்பர் 15 ஆம் திகதிய பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 58(2)

தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோருக்கு வாழ்க்கைச் செலவுப் படிகள் செலுத்த முடியாத போதிலும், அதற்கு முரணாக 2014 சனவரி முதல் செப்டெம்பர் 19 ஆம் திகதி வரை வாழ்க்கைச் செலவுப் படிகளாக ரூபா 135,980 தொகை செலுத்தப்பட்டிருந்தது.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி, மீளாய்வாண்டில் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளிலிருந்து ரூபா 26,057,641 பற்றாக்குறையொன்றாக இருந்ததுடன், அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் மிகை ரூபா 966,893 ஆக இருந்தது. அதன் பிரகாரம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிதி விளைவுகளில் ரூபா 27,024,534 ஆன குறைவொன்று அவதானிக்கப்பட்டது. வர்த்தகப் பிரிவின் செலவினம் ரூபா 11,944,770 ஆல் குறைவடைந்தமை, வருமானம் ரூபா 18,679,725 ஆல் வீழ்ச்சியடைந்தமை, சேவைப் பிரிவின் வருமானம் ரூபா 13,745,051 ஆல் குறைவடைந்திருந்தமை மற்றும் செலவினம் ரூபா 6,544,528 ஆல் அதிகரித்திருந்தமையே இதற்குப் பிரதான காரணங்களாக இருந்தன.





3.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு


சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி, 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான கூட்டுத்தாபனத்தின் நிதி விளைவுகள் 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டில் காணப்பட்ட நிலமையுடன் ஒப்பிடப்பட்டு கீழே தரப்படுகின்றன.

(அ) வர்த்தகப் பிரிவு

	தோட்டங்கள் மற்றும் விற்பனைப் பிரிவு			வர்த்தக நாற்றுமேடைகள் பிரிவு		
	2014	2013	வேறுபாட்டின் சதவீதம் அதிகரிப்பு/ (குறைவு)	2014	2013	வேறுபாட்டின் சதவீதம் அதிகரிப்பு/ (குறைவு)
	ரூபா	ரூபா		ரூபா	ரூபா	
மொத்த வருமானம்	70,173,571	85,411,920	(18)	50,865,900	54,307,276	(6)
மொத்தச் செலவினம்	76,185,806	91,462,288	(17)	24,059,934	20,728,222	16
செயற்பாட்டு இலாபம்/நட்டம்	(6,012,235)	(6,050,368)	(1)	26,805,966	(33,579,054)	(20)
இலாப எல்லை சதவீதம்	(8)	(7)		111	162	

(ஆ) சேவைகள் பிரிவு

	2014	2013	வேறுபாட்டின் சதவீதம் அதிகரிப்பு/ (குறைவு)
	ரூபா	ரூபா	
அரசாங்க மானியம்- மூலதனம்	19,448,757	25,044,560	(22)
மீண்டெழும்	50,000,000	52,500,000	(5)
வர்த்தகப் பிரிவின் இலாபம்	20,793,731	27,528,686	(24)
வட்டி வருமானம்	3,151,683	6,668,908	(53)
சொத்து அகற்றல் இலாபம்	265,147	2,531,823	(90)
ஏனைய வருமானங்கள்	213,191	78,538	171
மொத்த வருமானம்	93,872,509	114,352,515	(18)
சேவைகள் பிரிவின் மொத்தச் செலவினம்	119,930,150	113,385,622	6
இலாபம் / நட்டம்	26,057,641	966,893	






- (i) தோட்ட மற்றும் விற்பனை பிரிவின் மீளாய்வாண்டின் செயற்பாட்டு நடடம் உற்பத்தி கிரயத்தில் 8 சதவீதம் ஆக இருந்ததுடன், முன்னைய ஆண்டின் செயற்பாட்டு நடடம் 7 சதவீதமாக இருந்தது.
- (ii) மீளாய்வாண்டின் போது விதை மரமுந்திரிகை நாற்றொன்றினதும் ஒட்டு மரமுந்திரிகை நாற்றொன்றினதும் கிரயம் முறையே ரூபா 31 மற்றும் ரூபா 43 ஆகக் காணப்பட்டதுடன் விற்பனை விலைகள் முறையே ரூபா 100 மற்றும் ரூபா 200 ஆகக் காணப்பட்டமையால் வர்த்தக நாற்றுமேடைப் பிரிவு 111 சதவீத உயர் இலாப எல்லையினை அடைந்திருந்தது.
- (iii) திவிநெகும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு மரமுந்திரிகைக் கன்றுகளை விநியோகித்தமையால் 2011 ஆம் ஆண்டு முதல் மரமுந்திரிகைக் நாற்றுகளின் விநியோக வருமானம் துரிதமாக அதிகரித்திருந்த போதிலும், 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மரமுந்திரிகைக் நாற்றுக்கள் வருமானம் முறையே 47 சதவீதத்தாலும் 50 சதவீதத்தாலும் குறைவடைந்திருந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான மரமுந்திரிகைத் தோட்டங்களின் உற்பத்தி, உற்பத்திக் கிரயம் மற்றும் பயிரிடல் அளவு தொடர்பான தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.






தோட்டம்	உற்பத்தி மரமுந்திரிகை காய்களின் உற்பத்தி	உற்பத்திக் கிரயம்	கிலோ ஒன்றின் கிரயம்	முதிர்ச்சிய டைந்த மரமுந்திரிகை பிரதேசம்	முதிர்ச்சியற்ற மரமுந்திரிகை பிரதேசம்	வயதெல்லை	
	(கி.கி)		ரூபா	ஹெக்டயார்	ஹெக்டயார்	முதிர்ச்சியடை ந்தவை	முதிர்ச்சியடை யாதவை
புத்தளம்	7,261.0	10,177,233	1402	204.50	98.89	30 இற்கு மேல்	5 இற்கு குறைந்த
கமந்தழுவ	15,223.0	9,368,145	615	119.00	47.00	30 இற்கு மேல்	5 இற்கு குறைந்த
எழுவன்குளம்	64,591.5	8,030,063	124	72.50	10.50	14 இற்கு மேல்	5 இற்கு குறைந்த
ஹாடி	5,834.0	1,677,705	288	70.85	20.24	30 இற்கு மேல்	5 இற்கு குறைந்த
நாலந்தா	6,813.5	1,470,848	216	20.24	8.09	10 இற்கு மேல்	5 இற்கு குறைந்த
விலச்சிய	1,076.5	235,139	218	7.28	2.83	10 இற்கு மேல்	5 இற்கு குறைந்த
மஹாலய	537.0	-			10.12	-	5 இற்கு குறைந்த
சுதுவதூர் ஆர	100.0	-			10.12	-	5 இற்கு குறைந்த
மொத்தம்	<u>101,436.5</u>			<u>494.37</u>	<u>207.79</u>		

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 494 ஹெக்டேயர் காணியில் 394 ஹெக்டேயரில் கஜு விளைச்சல் 30 ஆண்டுகளிற்கும் மேலான ஆயுட்காலத்தைக் கடந்திருந்தது. எவ்வாறாயினும் கூட்டுத்தாபனம் 2013 ஆம் ஆண்டின் போது பழைய பயிர்ச்செய்கையுடன் கூடிய 40 ஹெக்டேயர் காணியில் மீண்டும் பயிரிடப்பட்டிருந்த போதிலும், 2014 ஆம் ஆண்டின் போது பழைய பயிர்ச்செய்கை காணியில் மீண்டும் பயிரிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- மீளாய்வாண்டில் 1 கி.கி. மரமுந்திரிகை பருப்பின் சந்தைப் பெறுமதி ஏறத்தாழ ரூபா 250 ஆகக் காணப்பட்டதுடன் புத்தளம், கமந்தழுவ, மற்றும் ஹாடி தோட்டங்களில் 1 கிலோகிராமிற்கான உற்பத்திக் கிரயம் சந்தை விலையையும் ஆகக்கூடிய பெறுமதியால் மிகைத்திருந்தது.



(ஆ) உதவுதொகை நிகழ்ச்சித்திட்டம்

உதவுதொகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் விதை மற்றும் ஓட்டு மரமுந்திரிகை பயிர்ச்செய்கைக்காக 08 பிரதேச அலுவலகங்களில் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த மரமுந்திரிகை நாற்றுக்களில் மீளாய்வாண்டின் இறுதியில் பலனளித்திருந்த நாற்றுக்கள் அளவு தொடர்பான விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

பிரதேச அலுவலகம்

2010 ஆம் ஆண்டு

2011 ஆம் ஆண்டு

வழங்கப்பட்ட நாற்றுக்களின் எண்ணிக்கை


2014 இல் அவதானிக்கப்பட்ட பலனளித்திருந்த மரமுந்திரிகைக் கன்றுகளின் எண்ணிக்கை

சதவீதம்

வழங்கப்பட்ட நாற்றுக்களின் எண்ணிக்கை

2014 இல் அவதானிக்கப்பட்ட பலனளித்திருந்த மரமுந்திரிகைக் கன்றுகளின் எண்ணிக்கை

சதவீதம்



ஓட்டு மரமுந்திரிகை பயிர்ச்செய்கை


பிரதேச அலுவலகம்	2010 ஆம் ஆண்டு	2011 ஆம் ஆண்டு	சதவீதம்	2010 ஆம் ஆண்டு	2011 ஆம் ஆண்டு	சதவீதம்
மஹியங்கன	9,360	978	10	12,340	2103	17
நாவுல	23,520	4,167	18	22,600	5,938	26
புத்தளம்	45,960	6,920	15	48,160	10,372	22
குருணாகலை	35,440	9,101	26	30,160	8,031	27
அம்பாறை	8,800	964	11	14,720	1,607	11
மட்டக்களப்பு	19,600	2,940	15	12,000	3,020	25
அநுராதபுரம்	34,200	5,355	16	35,480	7,969	22
விதை மரமுந்திரிகை பயிர்ச்செய்கை						
திருகோணமலை	2,200	134	6	8,000	787	10
மட்டக்களப்பு	14,000	3,502	25	8,000	2,400	30
அம்பாறை				4,000	377	9
மொத்தம்	<u>193,080</u>	<u>34,061</u>		<u>195,660</u>	<u>42,610</u>	

- (i) மேற்குறித்த அட்டவணையின் பிரகாரம் 2010 ஆம் ஆண்டில் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த 193,800 விதை மற்றும் ஒட்டு மரமுந்திரிகை நாற்றுக்களில் 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 34,061 பயிர்ச்செய்கை நாற்றுக்கள் அல்லது 17.5 சதவீதமே பலனளித்திருந்தன.
- (ii) அவ்வாறே 2011 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்த 195,660 விதை மற்றும் ஒட்டு மரமுந்திரிகை நாற்றுக்களில் 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 42,610 பயிர்ச்செய்கை நாற்றுக்கள் அல்லது 21.8 சதவீதமே பலனளித்திருந்தன.
- (iii) 2010 ஆம் ஆண்டின் போது கூட்டுத்தாபனத்தினால் உதவுதொகை நிகழ்ச்சித்திட்டங்களுக்காக ரூபா 22,403,139 தொகையும் 2011 ஆம் ஆண்டின் போது ரூபா 21,098,216 தொகையும் செலவிடப்பட்டிருந்தன. வருடாந்த உதவுதொகையாக மூலதன மானியங்கள் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டிருந்த போதிலும், நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் காணப்பட்டன.

4.2 முகாமைத்துவ செயற்திறனின்மை

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டின் வர்த்தக நாற்று மேடைகளில் ஒட்டு நாற்றுக்கள் மற்றும் விதை நாற்றுக்கள் இறந்தமையால் ஏற்பட்டிருந்த நட்டம் ரூபா 3,759,120 தொகையாக இருந்ததுடன், அது முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக 3,851 சதவீதமான அதிகமான பெறுமதியைக் கொண்டிருந்தன.
- (ஆ) மீளாய்வாண்டில் புத்தளம், கமந்தமுவ, மற்றும் ஹாடி தோட்டங்களின் வருமானத்திற்கு ஒப்பாக அவற்றின் நேர் மற்றும் நிர்வாகச் செலவினம் அதிகரித்ததன் காரணமாக அத்தோட்டங்கள் முறையே ரூபா 8,095,121 தொகை, ரூபா 4,535,952 தொகை மற்றும் ரூபா 268,105 தொகையான செயற்பாட்டு நட்டத்தை அடைந்திருந்தன.





4.3 சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள்

2013 யூன் 04 ஆம் திகதி முதல் புதிய மருத்துவ உதவி உத்தேச திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன் கீழ் ஊழியர் மற்றும் அவரின் குடும்ப அங்கத்தவர்களுக்காக வெளியக சிகிச்சைக்காக ரூபா 15,000 தொகையும் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக வருடாந்தம் ரூபா 50,000 வரையான செலவினம் மீளளிக்கப்படுவதுடன், மாதாந்த அங்கத்துவக் கட்டணம் ரூபா 300 ஆக இருந்தது. மேற்படி செலவின மீளளிப்பு எல்லை தலைவருக்கு பொருத்தமில்லையென நிபந்தனையொன்று மருத்துவ உதவி திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், தலைவரின் மருத்துவ செலவினங்களாக 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் முறையே ரூபா 286,655 தொகையும் ரூபா 104,772 தொகையும் செலுத்தப்பட்டிருந்தன.


4.4 பதவியணி நிர்வாகம்

கூட்டுத்தாபனத்தின் உயர் முகாமைத்துவ மட்டப் பதவிகளில் இரண்டு வெற்றிடங்கள் காணப்பட்டதுடன் நிறைவேற்று மற்றும் நிறைவேற்றுத் தரமற்ற தரங்களில் 25 வெற்றிடங்களும் சிற்றாழியர் தரத்தில் 09 வெற்றிடங்களுமாக அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் 36 வெற்றிடங்கள் காணப்பட்டன.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 தீர்வுகாணப்படாதுள்ள கணக்காய்வுப் பந்திகள்

2012 யூலை 24 ஆந் திகதிய பொது முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட கூட்டுத்தாபனத்திற்கு உரித்தற்ற மரமுந்திரிகைக் காணிகளின் சட்டரீதியான உரித்தினை கூட்டுத்தாபனத்திற்குக் கையேற்றல் 2015 ஏப்ரல் 30 ஆந் திகதி வரை சீராக்கப்பட்டிருக்கவில்லை.



6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகளினதும் கட்டுப்பாடுகளினதும் குறைபாடுகள் அவ்வப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் கோரப்படுகிறது.

(அ) இருப்புக் கட்டுப்பாடு

(ஆ) அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களுக்கு மரமுந்திரிகை பருப்பினை விற்பனை செய்தல்

ஒப்பம்: டபிள்யூ.பீ.சீ.விக்ரமரத்ன

கணக்காய்வாளர் தலைமை அதிபதி (பதில்)



1971 இன் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(2) (இ) ஆம் பிரவின் நியதிகளின் படியான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் 2013 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்குரிய கணக்குகள் பற்றிய கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கைகான கருத்துக்களை வெளிப்படுத்தலும் இத்தொடர்பில் எடுக்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும்.

2.2.1. (அ) கூட்டுத்தாபனத்தின் கிரய கணிப்பீடு முறைக்கு அமைவுறவும் மற்றும் மரமுந்திரிகை படுப்புகளின் விற்பனையில் பேணப்படும் இலாப நூற்று வீதத்திற்கு அமைவுறவுமே முழு மரமுந்திரிகை பருப்புகளினதும் அரைப்பாதி மரமுந்திரிகை பருப்புகளினதும் கிரய விலை சரியாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவுறவே மரமுந்திரிகை பருப்பு இருப்புக்களின் கிரய விலை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதுடன் இந்த பெறுமானமானது எமது கிரய பெறுமதியினையும் தேறிய காசாக்கத்தக்க பெறுமதியினையையும் விட குறைவாகும்.

2.2.1 (ஆ) (i) தகமை வாய்ந்த அரச இயந்திரவியல் எந்திரியினை உள்ளடக்கிய ஒரு செயற்குழுவினால், கூட்டுத்தாபனத்தின் வாகனங்களாவன மீள்பெறுமானமிடப்பட்டன. இவ்வாகனங்களாவன 2009.01.01 ஆம் திகதி மீள்பெறுமானமிடப்பட்டது. தொடர்புடைய வெளிப்படுத்தங்களை நிதிக் கூற்றுகளில் காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2.2.1 (ஆ) (ii) தொடர்புடைய கணக்கியற் கட்டளைகளுக்கு அமைவுற, ஒரு குறிப்பிட்ட வகைக்குள் அடங்கும் நிலையானது சொத்துக்களை கணிப்பீடு செய்ய முடியாது என்பதுடன் அவற்றை கணக்குகளில் பதியவும் முடியாது. ஆனால் நிலையான சொத்துக்களின் கீழ் அடங்கும் சகல சொத்துக்களும் ஒரே நேரத்தில் மீள் பெறுமானமிடப்பட வேண்டும்.

கூட்டுத்தாபனமானது அநேகமான வெளி அலுவலகங்களை சொந்தமாக கொண்டிருந்ததுடன் அந்த அலுவலகங்களின் இயந்திரங்கள், தளபாடங்களும் மற்றும் கருவிகள் என்பனவும் உள்ளன. அவை யாவற்றையும் ஒரே நேரத்தில் மீள் பெறுமானமிடல் இயலாததாகும். எவ்வாறாயினும் போதுமானளவு நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் தொடர்புடைய நிலையான சொத்துக்களை மீள்பெறுமானம் செய்தி அவற்றின் பெறுபேறுகளை கணக்கியல் புத்தகங்களில் பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2.2.1 (இ) (i) 2013 ஆம் ஆண்டிற்குரிய பணிக்கொடை ஒதுக்கீட்டினை மதிப்பீடு செய்யும் பொருட்டு ஒரு தகைமை வாய்ந்த மதிப்பீட்டாளருடன் அநேக முயற்சிக்கு பின்பு தொடர்புகள் தாபிக்கப்பட்டன. இப்பணி தொடங்கப்படுவதற்கு முன்பு இப்பணிக்குரிய அவரது தொழில் சார்பியல் கட்டணம் குறிப்பிடப்பட்ட விலை புள்ளி பெற்றுக்கொள்ளப்பட்டது. இப்பணித் தொடர்பில் அவரால் குறிப்பிடப்பட்ட கட்டணம் மிகவும் உயர்ந்ததாகவும் அதேவேளையில் கூட்டுத்தாபனத்தில் நிதி தட்டுப்பாடு இருந்த காரணத்தினாலும் கூட்டுத்தாபனத்தினால் இந்த கட்டணத்தை செலுத்த முடியவில்லை. மேலும் இப்பணியை பூரணப்படுத்துவதற்கு இன்னுமொரு மதிப்பீட்டாளரிடம் தொடர்பினைப்பை தாபிப்பதற்கும் கூட்டுத்தாபனத்தால் இயலவில்லை. ஆதலினால், எமது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி நடைமுறை செயல்முறைகளுக்கு பொருந்துகின்ற வகையில் பணிக்கொடை ஒதுக்கீடு கணிப்பீடு செய்யப்பட்டதுடன் இவை தொடர்பிலான சீராக்கங்கள் கணக்கியல் புத்தகங்களில் முன்னெடுக்கப்படும்.

2.2.1.(இ) (ii) பணிக்கொடை ஒதுக்கீடு தொடர்பில் கூட்டுத்தாபனத்தின் கணக்கியல் புத்தகங்களில் வெறுமனே புத்தக பதிவு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதுடன் அத்தகைய பணிக்கொடை

கொடுப்பனவுகளாவன அரச நிதியத்தை பயன்படுத்தி

மேற்கொள்ளப்பட்டது. இந்த நிதியமானது அவ்வப்போது கூட்டுத்தாபனத்தில் கிடைக்கப்பெறும் இதறகைமைவுற முதலீட்டுக்கு பயன்படுத்தப்படும் பணிக்கொடை நிதியமானது பணத்தினால் உருவாக்கப்படவில்லை.

2.2.1. (ஈ) தொடர்புடைய வெளிப்படுத்தல்களாவன நடப்பு வருடத்தின் நிதி கூற்றுகளில் காட்டப்படும்.

2.2.1 (உ) கூட்டுத்தாபனத்திற்கு சொத்தமான உயிரியல் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்கு போதுமான தொழில்நுட்ப வசதியினை கூட்டுத்தாபனம் கொண்டில்லாத காரணத்தினால் அத்தகைய மதிப்பீட்டை செய்யக்கூடிய நிபுணத்துவம் உடைய மதிப்பீட்டாளர்களுடன் தொடர்பினை தாபிப்பதற்கு மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை வெற்றி ஈட்டவில்லை.

எவ்வாறாயினும், 2014 ஆம் ஆண்டின் ஒதுக்கீடுகள் கருத்திற்கொள்ளப்பட்ட பின்பு இந்த பணியினையும் செயற்படுத்துகை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

2.2.2 விற்பனை மேம்பாட்டு செயற்பாடுகளில் பயன்படுத்தப்படுவதற்கு செயல்முறையாக்கம் செய்யப்பட்ட இந்த மரமுந்திரிகை பருப்பு இருப்புக்களாவன இலவசமாக வழங்கப்பட்டன. அத்துடன் அவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட மரமுந்திரிகை பருப்புக்களின் பெறுமானமானது, 2013 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபனத்தின் மொத்த மரமுந்திரிகை பருப்பு விற்பனை பெறுமானத்தின் 2% என மிகக் குறைந்த பெறுமதியினை கொண்டுள்ளது.

இலவசமாக வழங்கப்பட்ட இந்த சகல மரமுந்திரிகை பருப்புக்களும் அவற்றிக்கு உரித்தான பின் அட்டைகளில் (Bin Cards)

பதியப்பட்டுள்ளதுடன் அவை செயன்முறையாக்கம்செய்யப்பட்ட மரமுந்திரிகை இருப்புகளுடன் பொருந்தும் வகையில் சீராக்கம் செய்யப்பட்டது.

மேற்கூறப்பட்ட விற்பனை மேம்படுத்தல் பணிக்காக இலவசமாக வழங்கப்பட்ட மரமுந்திரிகை பருப்புக்களின் பெறுமானமானது தவறுதலாக கணக்குகளில் பதியப்படவில்லை. எவ்வறாயினும் இத்தவறு நிதிக் கூற்றுகளில் காட்டப்பட்ட பெறுபேறுகளில் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எவ்வறாயினும் முன் வரும் காலங்களில் மரமுந்திரிகைகள் ஒரு ஒழுங்கான முறையின் கீழ் இலவசமாக விநியோகிக்கப்படும் என்பதனை உறுதி செய்துக்கொள்ளும் பொருட்டு உள்ளக கட்டுப்பாடு செயன்முறைகள் செயற்படுத்துகை செய்யப்படும்.

2.2.3 (அ)

கணக்காய்வு விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ள வெளி கடன் பட்டோர் தொகையான ரூபாய் 2,003,354/- இல் 98% வீதமானது (ரூபாய் 1,962,800.00) முன்னெடுத்து செல்லும் ஒருவர் இல்லாததால் பல வருடமாக பூட்டிருக்கும் தேசிய கட்டிட அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கடன் தொகையை குறிப்பிடுகின்றது. இத்தொகையானது, தேசிய கட்டிட அமைச்சுடனும் சமுர்தி அதிகார சபையுடனும் கூட்டிணைந்து கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு பயிர்ச்செய்கை கருத்திட்டத்திற்காக கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட ஒட்டு மரமுந்திரிகை செடிகளுக்கு வழங்கப்படல் வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையின் கீழ் இக்கடன் தொகையை வசூலிப்பதற்கு எதுவித முறைகளும் இல்லாத காரணத்தினால் உரிய அனுமதி பெறப்பட்ட பின்னர் இத்தொகையை புத்தகங்களிலிருந்து பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2.2.3 (ஆ)

கூட்டுத்தாபனத்தின் நிதியியல் நிலைமை கருத்திற் கொண்டும் மற்றும் ஒதுக்கீட்டு பணத்தொகை கிடைக்கப்படவுள்ள தன்மைக்கும் அமைவுற நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு கொடுக்கப்படவேண்டிய கணக்குகளாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பணத்தொகையினையும் மற்றும் மானியப் பெறுமானத்தையும் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விளைச்சல் காப்புறுதியின் கீழ் கொடுக்கப்படவேண்டிய தொகை மிகவும் பழமையான பெறுமானமாகும் அத்துடன் கொடுப்பனவின் மூலம் நன்மையடைவோர் தொடர்பிலான நடமுறை தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் என்பது கடினமான பணியாகும். எதிர்காலத்தில் உரிய அனுமதியை பெற்றுக்கொண்ட பின்பு இவற்றினை பொறுப்புக்களிலிருந்து அகற்றுவதற்குரித்தான பதிவுகளை கணக்கியல் புத்தகங்களில் உள்ளடக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2.2.4 (i) இலி (iv)

கணக்காய்வு விசாரணைகள் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ சபையானது தனது அவதானத்தை செலுத்தியுள்ளது. அதற்கமைவுற இங்கு குறிப்பீடு செய்யப்பட்டிருக்கும் வரிகளான வருமான வரி, பெறுமானம் சேர் வரி, தேசிய கட்டிட வரி மற்றும் பொருளியல் சேவை கட்டடங்கள் போன்ற வரிகள் எவ்வாறு அரசிற்கு செலுத்தப்பட வேண்டியதாய் வருகின்றது என்பது தொடர்பில் கூட்டுத்தாபனமானது உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்தது.

2.2.4 (v)

கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்ட 1973 ஆம் ஆண்டிலிருந்தே கூட்டுத்தாபனத்தின் பதவியணியினருக்கு மேலதிக நேரம் கொடுப்பனவு தொடர்பில் இதே முறையே பயன்படுத்தப்படுகிறது.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்பதுடன் அதற்கேற்ப உரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

4.1 (அ) (i)

கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான தோட்டத்துறைகளில் புதிய பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு திறைசேரியினால் கிடைக்கப்பெற்ற ஒதுக்கீடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவே ஆகும். ஆதலினால், புதிய பயிர்ச்செய்கைகளாவன சிறிய அளவிலேயே முன்னெடுக்கப்படல் முடியும் எவ்வாறாயினும், மீளாய்வுக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள் கூட்டுத்தாபனத்தின் தோட்டத் துறையில் 660 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய மரமுந்திரிகை பயிர்ச் செய்கை தொடங்கப்பட்டுள்ளது.

4.1. (a) (ii)

மீளாய்வுக்கு உட்பட்ட காலப்பகுதியில் மரமுந்திரிகை அறுவடை காலத்தில் இருந்த சீராக்கமற்ற காலநிலையின் காரணமாக மரமுந்திரிகை விளைச்சலில் அதித வீழ்ச்சி ஏற்பட்டது. இது கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நடவடிக்கை ஆகும்.

எவ்வாறாயினும் மரமுந்திரிகை விளைச்சலை பெறுதல் தொடர்பில் கூட்டுத்தாபனமானது ஏற்கனவே பெறும் பணத்தை தோட்டத்துறைகளில் செலவிட்டிருந்தது. எவ்வாறாயினும் மேற்கூறப்பட்டவாறு எதிர்பாராத சீராக்கமற்ற காலநிலை காரணமாக மரமுந்திரிகை விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் மரமுந்திரிகை உற்பத்தி செலவினமானது ஏற்கனவே செலவிடப்பட்ட ஒரு தொகை என்பதினால் 1 கிலோ மரமுந்திரிகை செலவினமானது 1 கிலோ மரமுந்திரிகையின் சந்தை விலையினை விட அதிகமாக இருந்தது. சீராக்கமற்ற காலநிலை என்பது கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும்.

4.1 (ஆ)

ஒட்டு மரமுந்திரிகை பயிர்ச் செய்கைக்கு மானியம் வழங்கும் திட்டமானது 2000 ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டதுடன் இந்த மானிய திட்டத்தின் கீழ் குறித்த பயனாளிகளுக்கு இப்பயிர்ச்செய்கை தொடர்பில் ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு ரூபாய். 9,500.00 வழங்கப்படுகிறது. இந்த மானியத்திட்டம் தொடங்கப்பட்டு 14 வருடங்கள் கடந்த போதிலும்

வழங்கப்படும் இத்தொகையில் எதுவித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழ்நிலையின் கீழ் போதிய மானிய பணம் கிடைக்காததினால் இந்தக் கருத்திட்டத்தின் பயனாளிகளாக கருதப்பட்ட விவசாயிகள் கொடிய வறுமைக்குட்பட்டனர் என்பதுடன் செடிகளை சரியான முறையில் பேணுவதற்கும் உரிய வாய்ப்பின்றி அவர்கள் பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்ற காரணத்தினால் இயல்பாகவே இப்பயிர் வளர்ச்சி வெற்றியிட்டாது வீழ்ச்சியை கண்டது.

இதற்கு ஒரு தீர்வு என்ற வகையில் வழங்கப்படும் இந்த மானியத்தின் அளவினை ஒரு ஏக்கருக்கு 25000/- என்ற அடிப்படையில் அதிகரிக்கும் படி பொது திறைச்சேரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் எதுவித பதிலும் இன்னும் பெறப்படவில்லை.

மரமுந்திரிகை பயிர்ச்செய்கை பொருத்தமான வறல் வலய நிலங்களில் பயிர்ச்செய்கை செய்யப்படும் தெங்கு மற்றும் கரும்பு போன்ற பிரதான பொருளியல் பயிர்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையானது மரமுந்திரிகைகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையினை விட கணிசமான அளவு அதிகமாகும். இந்த சூழ்நிலையின் கீழ் மரமுந்திரிகை பயிர்ச் செய்கை தொடர்பில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்துள்ளது.

இவ்வாறு இருந்த போதிலும் கூட்டுத்தாபனத்தின் கள அலுவலர்கள், விவசாயிகளுக்கும் போதனைகளை வழங்குவதன் மூலம் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை வெற்றிகரமாக பேணுவதற்கு தமது முழு முயற்சியினையையும் செலுத்தினர். எனினும் மேற் கூறப்பட்ட காரணத்தின் காரணமாக பயிர்ச்செய்கையின் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது.

மானிய கருத்திட்டத்தின் கீழ் மரமுந்திரிகை செடிகளை நடுதலானது வருடத்தின் ஒக்டோபரிலிருந்து டிசம்பர் வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் இது அதிக மழை வீழ்ச்சியுள்ள ஒரு காலப்பகுதியாகும். பொதுவாக இந்த காலப்பகுதியில் 1000mm மழை வழைச்சி எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மழை வீழ்ச்சி தரவுகளை பாதுகாப்பு செய்வதில் 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் இக்குறிப்பிட்ட மழை வீழ்ச்சி பெறப்படவில்லை என தரவுகள் கூறகின்றன. இதற்கமைவுறு புத்தளம் மாவட்டத்தின் மழை வீழ்ச்சி 2011 ஆம் ஆண்டில் 423.5 mm எனவும் 2013 ஆம் ஆண்டில் 374.3 mm எனவும் பதியப்பட்டுள்ளது. இதுவும் மரமுந்திரிகை பயிர்ச் செய்கைக்கு ஒரு பாதக விளைமை தரக்கூடிய தொன்றாகவே அமைகிறது.

இதற்கு தீர்வாக குட்டுத்தாபனத்தின் ஆராய்ச்சி பிரிவினால் இனம் காணப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்கும் முகமாக தெசிய தோட்டத்துறை முகாமைத்துவ நிறுவகத்தின் நிதி உதவியுடன் விவசாயிகளுக்கு ஒரு பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பவியல் முறைகளை பற்றியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதைவிட அண்மையில் முன்னெடுக்கப்பட்ட “தேசத்திற்கு மகுடம்” நடமாடும் கோவையின் ஊடாக கிராமிய மட்டத்தில் விவசாயிகளுக்கு போதனைகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அத்துடன் மரமுந்திரிகை பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, 2013 ஆம் ஆண்டின் மரமுந்திரிகை விஸ்தரிப்பு மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படவேண்டிய முதலாவது தவனைக் கட்டணத்திற்கு பதிலாக மரமுந்திரிகை செடிகளை அவ்விவசாயிகளின் மரமுந்திரிகை பயிர்களின் நிலைமைக்கு அமைவுறு வழங்கப்படுவதற்கு

நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூறப்பட்ட முறையினை சேர்த்துக்கொள்ளுவதன் மூலம், விவசாயிகளுக்கு சொந்தமான மரமுந்திரிகை பயிர்ச்செய்கை நிலங்களின் விளைவிக்கப்படும் மிகச்சிறந்த மரமுந்திரிகை செடிகளின் அளவை 75% அதிகமான அளவில் பேணப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

- 4.2 (அ) மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் மரமுந்திரிகை அறுவடை காலத்தில் நாடெங்கிலும் நிலவிய சீராக்கமற்ற காலநிலை நிலவியமையால் ஏற்பட்ட பாதக விளைவுகள் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை ஆகும். இதன் காரணமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான தோட்டத்துறைகளில் தொழிற்பாட்டு செலவினம் உயர்வாக காணப்பட்டது.
- 4.2 (ஆ) 2013 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே கூட்டுத்தாபனத்தின் வைன் உற்பத்தி தொடர்பிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. வைன் விற்பனையில் மூலம் ஒரு வருவாயை உழைக்கமுடியாது இருந்தமையால் வைன் செயற்பாடுகளின் மூலம் ஒரு சிறு நட்டம் ஏற்பட்டது. வைன் உற்பத்தி தொடர்பில் ஏற்பட்ட செலவினங்களுடன் ஒப்பிடுகையில் உழைக்கப்பட்ட இந்த சின்ன வருவாய் இதன் மூலம் கிடைக்கப்பெற்ற இலாபம் என வரையரை செய்யலாம். உற்பத்தி சாரா செலவினத்தின் உயர் பெறுமானமானது வருட இறுதியில் விற்கப்படாது எஞ்சியிருந்த வைன் இருப்பின் விற்பனை கொள் விலையில் உள்ளடக்கப்படமுடியாது. வைன் போத்தல்களின் உற்பத்தியானது 2013 ஆண்டின் இறுதிப்பகுதியில் விற்கப்படத் தொடங்கியமை இந்த நட்டத்திற்கு ஒரு காரணமாக அமையலாம். எவ்வாறாயினும் வைன் இனது விற்பனையானது நடப்பு வருடத்தின் தொடக்கத்திலிருந்தே திருப்திகரமாக செய்யப்பட்டு வந்தமையாலும் மற்றும் இதனோடு

ஒப்பிடுகையில் நடப்பு வருடத்தின் உற்பத்தி சாரா செலவினம் குறைந்த அளவில் இருந்தமையாலும் வைன் கருத்திட்டமானது தொடர்ந்தும் இலாபகரமாக முன்னெடுத்துப்படல் செல்லக்கூடிய செலலூட்டல் தன்மையை கொண்டிருக்கின்றது.

- 4.3 கூட்டுத்தாபனத்தின் நடப்பு அலுவலக தேவைப்பாடுகளுக்கு அமைவுற இந்த வெற்றிடங்களை நிரப்புவற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- 5.1 தற்போது 2012 ஆம் ஆண்டிற்குரிய கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையானது பாராளு மன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சுக்கு அதன் பரிந்துரைப்புக்களை பெறுதல் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- 5.2 இங்கே குறிப்பிடப்பட்ட நிலங்களின் சட்டபூர்வமான உரிமையான்மையை கூட்டுத்தாபனத்திற்கு மாற்றீடு செய்வதற்கு செயன்முறைக்கு அமைவுற நோக்கின் இவ்விடத்தை ஒரு முடிவிற்கு கொண்டு வருதல் தொடர்பில் மிக நீண்ட காலம் செலவழிக்கப்படல் வேண்டும். இதற்கமைவுற இவ்விடயம் தொடர்பில் நேர் அமைச்சுக்களுடன் கூட்டிணைந்து தீர்வுகள் முறைவடிவமாக்கம் செய்யப்படுகின்றது.
- 6(அ) இலி (ஈ) எதிர்காலத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படுவதுடன் அதற்கமைவுற கூட்டுத்தாபனம் செயற்படும்.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்

ஐந்து வருட பொறுப்புரை

	2014 ரூபாய்.	2013 ரூபாய்.	2012 ரூபாய்.	2011 ரூபாய்.	2010 ரூபாய்.
இலாப நட்டக் கணக்கு					
தேறிய விற்பனை	115,370	134,180	150,107	117,750	71,171
விற்பனையின் கொள்விலை	(62,376)	(82,586)	(59,939)	(58,707)	(50,135)
மொத்த இலாபம்	52,994	51,594	90,168	59,043	21,036
ஏனைய வருமானம்	4,219	10,494	1,846	2,947	1,301
நடப்பு மானியம்	21,235	22,775	25,910	22,403	16,959
நிர்வாக செலவினம்	(53,396)	(43,493)	(44,455)	(35,383)	(29,403)
கடன் தீர்வு	(3,283)	(3,045)	(3,715)	(3,491)	(3,590)
வர்த்தக துறையில் தேறிய இலாபம்	21,769	38,325	69,754	45,519	6,303
தேறிய இலாபம் / நட்டம்	(47,826)	(37,358)	(25,520)	(35,070)	(31,358)
ஐந்தொகை	(26,057)	967	44,334	20,449	15,055
நடப்பல்லாத சொத்துக்கள்					
சொத்து ஆதனம் மற்றும் கருவிகள்	77,005	63,916	64,986	4,509,794	4,506,381
முதிர்ச்சியுற்ற பரப்பெல்லை செலவினம்	35,141	30,466	31,620	66,480	67,803
மூலதன செலவின முன்னேற்றம்	1,046	215	-	-	-
முதிர்ச்சியுறா பரப்பெல்லை செலவினம்	25,853	29,288	19,982	40,559	41,039
ஏனைய சிறு கருத்திட்டங்கள்	615	619	707	739	807
மொத்த நடப்பல்லா சொத்துக்கள்	139,660	124,504	117,295	4,617,572	4,616,030
நடப்புச் சொத்துக்கள்					
இருப்பு	48,712	29,460	46,135	37,706	25,102
வியாபார கடன்பட்டோர், ஏனைய பெறுகை	24,843	60,042	70,822	7,744	10,916
முற்பண கொடுப்பனவுகள்	10,080	5,461	3,374	2,464	2,480
காசும் காசுக்கு சமமானவையும்	60,879	66,529	28,676	45,787	5,864
மொத்த நடப்பு சொத்துக்கள்	144,514	161,492	149,007	93,701	44,362
மொத்த சொத்துக்கள்	284,174	285,996	266,302	4,711,273	4,660,392
ஒப்புரவு மற்றும் பொறுப்புக்கள்					
ஒப்புரவு					
தொடக்க நிலை மூலதனம்	40,000	40,000	40,000	-	-
அரச மானியம்	78,957	58,745	34,959	258,822	251,952
ஏனைய நபர்களிடமிருந்து மானியம்	19,304	19,691	17,911	13,570	13,570
மூலதன ஒதுக்கீடு	22,215	22,241	23,676	4,464,179	4,464,178
இலாப நட்டக் கணக்கு	56,278	81,339	77,788	(88,803)	(109,252)
மொத்த ஒப்புரவு	216,754	222,016	194,334	4,647,768	4,620,448
நடப்பல்லா பொறுப்புக்கள்					
பணிக்கொடை ஏற்பாடு	42,415	33,875	31,272	27,835	24,451
வாகன குத்தகை	-	3,257	6,513	-	-
மொத்த நடப்பல்லா பொறுப்புக்கள்	42,415	37,132	37,785	27,835	24,451
நடப்பு பொறுப்புக்கள்					
வியாபார கடன் மற்றும் ஏனைய கொடுப்.	20,005	26,849	34,183	35,670	15,492
மொத்த நடப்பு பொறுப்புக்கள்	25,005	26,849	34,183	35,670	15,492
மொத்த ஒப்புரவு மற்றும் பொறுப்புக்கள்	284,174	285,997	266,302	4,711,273	4,660,391
தேறிய சொத்தில் திரும்புகை %	(12.0)	0.44	22.76	0.44	(0.33)
தேறிய இலாப விகிதம் %	(22.6)	0.7	29.5	17.4	(21.2)
நடப்பு விகிதம்	5.8	6.0	4.4	2.6	2.9
சொத்து விகிதம்	3.8	4.9	3.0	1.6	1.2
மொத்த செலவினத்திற்கு மொத்த வரு.	0.9	1.0	1.3	1.2	(0.9)